


CHAMUTTUV

2. UDGAIVE



மலர்-2





அடிக்கட்டப்பட விளக்கம்
உழைும் கடவுள்

சென்று
குவசூத்தினி
பசுத்திரப்பொ
-T. சென்றார்.

இம் மன்ற
ஏகாண்மையுடே
நியிர் - L என்ற
பேரீராவும் அவன்
பதித்திரைக்கு கேடு
யிருந்து ராணி
விடப்பட்டது.

2 வருண் ஒத்திக்கு
ஏன்கொட்டும் எதிர்
ஏடும் பல்டாதி
பதித்திரையும் தூநி
ஏது இன்பாக கீழ்
ஏற்றும் இன்பாக
ஏற்றும் இன்பாக



ஆவணி - 1989.

ஷ்வரியர் பக்கம்.

திருக்குறள் விளக்கம்.

ஊசங்கர் அரங்கம்.

நிகழ் அகல் நகர்களில் இரண்.

குறுக்கெழுத்துப் போட்டி. இல:2.

என் கிண்ட அவஸம். (திரி-திண்டி)

போராடும் குடிஸ்தான்.

”
சஞ்சிவியன் பக்கம்.
” (Dansk).

சிறுவர் அரங்கம்.

தின்கைக்கு விருந்து.


ஒன்றிச்சாட்டி.

சங்கிதகம்.

தமிழர்-டான்தி நடபுநய்ச்சங்கம் பங்கி

மிகுந்த இருத் தெயின் அடிப்படை-
விளக்கம்.

"CHANCHIVE", Tamilsk Dansk Venskabsforening,
Danmarksgade-10, 7500 Holstebro, Danmark.



ஸ்ரீமத் புதைக்காலயாக இந்தியா
எப்பட்ட மூங்கியால் நழுதிரினால் இதுவீச் சுங்கம்
வகியங்கள்களால் ஆக்கங்கள் கூடுதலாக கிட்டுவது
ஏன். மாந்து விடயங்கள் எவ்வளவு உரவ்களில் கிடைத்து
போதி ஒத்து எதுறப்பட்ட நோயாலும்.

நானு இந்த வகுப்பிட்டுவுள் பின்னால்
ஏதாக்காலமிடுக்கு ஆக்கங்கள் கூட்டு கேட்கவேண்டியிட்டு
ஏதாக்கம் மகிழ்ச்சியாட்டுவது உம். ஒவ்வொரு வகுப்பு
ஏதாக்கங்களை வார்த்தியாட்டுவது எதிர்யும் ஏதாக்கங்களுள்
ஏதும்பிச்சுப்பட்டுத் தீர்த்து அல்ல. செரியார், விரிவேள்
அதைகும் இந்த பொக்கால ஏதாக்கங்கள் தீர்த்து மிகவும்காலம்
ஒன்றாலும்தான் கிஞ்சும் சூல் ஏதுபடுத்தியுள்ள ஏந்துபிச்சு
ஏல்லை சயர்மதித்துவங்கும் என்பதை எனது கிடுப்பம்.

இந்தகைத்துப் பொட்டு வகுக்காக்கி
வகுக்காக் கிவர்ந்தால்து. இதுப் பூர்வம் என்றும் ஜூன்து
மாந்தும் ஏதாக்கங்களும் ஏதுபடுத்து, மிகவும் ஏதுமியம்
வகுக்காக்கிடுவிடுகிறது சுத்திவி சுத்திய
அபியிடையாவங்களை, பொறுப்பிடுகிறதால். அலூர் பிரகாரம்
ஏந்து கிடைவங்கள் ஏதுதி அபுபிய வகுக்காலங்களை எங்கு
ஒன்றாலும் ஏதாக்கங்களைப்படிக்கிறோம்.

இதுவாவது இதுவீச் சுங்கங்களில் கட்டி,
மாந்து, கிளம், மாந்து பார்பு கிளங்கு ஆக்கங்கள் என்ற
இதுபிட்டுக்கூடுத்தால். மக்களால் கீடுதங்களை உடையிடு
ஏதுபு வகுக்காலயாக நழுதிரினாலே வகுப்பிடுவது எவ்வள்
ஏதாக்கமல்ல. மாந்து, கிளம், மாந்து, கிட்டி எங்களு பொங்கல்
விடயங்கள் பற்றி ஏழைப்படும் ஆக்கங்களுக்குத் தீட்டித்
போகுபடுகோ, சிர்க்காக்கா சுற்படுத்தி வகுக்கப்
கூடிய ஆக்கங்களும் அனுமயமுறைக்கு முன்று படித அதோ
கிடைத்தாலும்.

பாரஷ்டாமாந்த எடுத்த பக்திசிலையை
மணிக்கு திருங்கூ கிடையத்துடன் அவைகளுக்கு பேர்த்துவம்
ஏன்று மாலை கீர்த்தும் கூக்டுகள் எடுக்கப்படுகிறம்.

தீயீக் குத்துகள் குட்டு போக
வதை வேறு மன்னார்க் கணத்தில் உடியான அடுத்தாண்மை
இதை உடுத்துக்கூ ஆனது கூறுவதைத் திருக்குவிடுவது
கங்கீலியின் வதார்ச்சிக்கு கூக்குவதைமான அடுத்தாண்மை
யும் உடுத்துகள் பாரஷ்டாப்புவர்களைக் கூறுவிட்டு
அடுத்துவது சிலும் யேற்றுவதைப் போக வேண்டும்.
அழியும்படி.



"கிட்டியா" என்ற பந்திரினாக்கஞ்சு தமக்கே உரித்தான் பார்த்தியில் சந்தா உசிதாங்கள் நிர்ணயத்தார். அதாவது தமது பந்திரினாக வாங்குவதோயின் பார்வத்தைக்கொட்டி நிர்ணயம் செய்தார்.

எல்லா ஜமீந்தார்களுக்கும் திருங்கூக்களுக்கு ரூப.50. அருங்குக் குத்துயோகத்தர்களுக்கு ரூப.30. ரூப 200 க்கு மேற்பட்ட வகுமானம் உடையவர்களுக்கு ரூப.15. மற்றுவர்களுக்கு ரூப.3.

சூல் "கஷ்டி" தனது நடை போக இல்லைதான் காலாமாகத அதை அடுத்த கிடையி
விட்டு 15 ரூபேன் என்பதை அறியத்தடுத்தினால்.

- பந்திரினாக்குடி -

திருக்குறள் விளக்கம்.

“யானியாக்கி தேவீநா விவசை முறை; மங்கு
ஸ்வாம் இதினதிர்ப்பை நிரது உடைத்து?”

பிரதிவெள்ளை :-

யானியாக்கி - ஒன்றூக்கக்கு. யானா - இருவரிலோ.
ஏ. விவசை - சொல்லப்படு. ஏ. ஸாக - ஏ. வாய்க்கும்.
மங்கு ஸ்வாம் - ஓவை ஸ்வாமை சொல்லாம்.
இதினதிர்ப்பை - பயண எதிர்பார்த்துக் கொடுக்கும்.
நிரது - தீவிரமான. உடைத்து - உடையதுக்கும்.

விளக்கங்களை :-

பதின் ஒத்து ஒய்ய டுடியாது ஒன்றினாக்கு
விடுகிறப்பதைக் கொடுவது.

அலைத்துயிர்கள்
கிழங்கி : / (பதின் அ)

ஒரு பிரதைக்கு வேடுக்கையான ஸ்வாமை கீதங்களையு.
இஞ்சிடிம் ஒடு ஸ்வாமை மெடும் இலத்தை காட்டி
ஏ. விவசை தூரம் இருக்கிறவை ஏவ்வளவும் விடங்களை
கொட்டும் என்றார். பேராலை விடுத்து அதை மூடிகின்
நீட்டு நூட்டன் கிளை. நீட் நீட் கிள்ளும்
வெள்ளம் பிடிலாம் புவங்க் பூதங்கியிடு.
தெட்டார்க்கும் பேட்டன். கிழாதியின் அவன்
ஸ்வாமை - பீபான் செத்தன். முனை அவனைப்
ஷாதைப்படிக்கு பார்த்த நிலைம் புவங்கும்.

ஓர் அடிகா..

தமிழ்த் திட்டங்கள்

கூவனி. ரஜபதி.
மட்டுக்களைப்,
கிடைக்க.

சுத்தியில் மலரில் கிடம்
ஏற்றுள்ள இவ்வாறு ஆண்டு
கூவ பாராட்டுக்கிடியடி.
சூப்பாக 'கிடுதான்' கூவம்
மா' என்ற அம்மை என்னிய
பொரிதம் கொண்டுள்ளது.
'பிசுபுகான் போக்கிடுதான்' என்று
கூவத்தில் பிசுபுகான் கிடுத்து கிட
பிஸ் எதிர்பார்க்கிடுதான். அதோன்று
அதிரியர் கிடை அபர்காந்து
எனது கொடி. "கிடுதான்" கிட்டி
ந்த! " முதியின் கூவமுந்து
யார்ப் பிலுவு". என்றும் என்று
பாராட்டுக்கிடியடி. கிடுதான் குதித்
சீதிக்கிடிய குதான் அவர்களுக்கு
எனது பாராட்டுக்கிடன்.

தி. சிதுங்கான்
KLOSTER VÆ
7500 TVIS.

கிடுதியில் வந்து கூய்
அம்முக்கூம் விறுப்பாக கட்டுத்தான்.
கிர்க்கம் கிழிய கிரிப்புடி அதைக்
கட்டுத், கிளிமா அம்முக்கூம்,

கேள்வி பழியங்கள் இல்லை
வாட்டான். கூவி வட்டும் பழிய
விளைகள் எதிர்பார்க்க
கிடுதான்.

தி. V. ஜீவமேரி.
ROSKILDE.

தீவிரங்காடு கஷ்ட முடிவு
ஏ கூவரிடிடு மாநிலம் அந்தி
கூவில்கள் கூவிடும் கிடம்
கூவாலும் வாட்வோட்டுக்கூட
கூவாலும் கூவாலும்.

கிடுதிய கூவாலும்
லை, கூடுதலாகவேன்று அந்த
கூவாலும் கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும்.

கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்.

கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்.

கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்
கூவாலும் கூவாலும் கூவாலும்.

Oreknen Sahara er med et areal på 8.417. -
000 km² over tre gange større end Middel-
havet.



(வடந்த இல்லினி குண்டகம் தொடர்ந்தியும்)

ஏந்தப்போய அழகானதொடர்ந்தியும் வேர்த்தி
அனுமதியாக மிகுந்தப்படிடலே ரெங்கள்றுத்துஞ்சு அந்தச் சிறாமதியில்,
ஆதவதும் அவற்றை வாந்திர்களும் உருளின் பல வள்ளுமக்களின்
தீத்துதூப்புடன், விஸ்தைபால சூத்திலினங்கியும் அனுமதீத தார்.
வெயந்திருப்புவிழா தொடர்ந்தை பொஞ்சமச்சளினி கண்ணாகும்,
பாடிய அந்தார் எரிமயாறீ ரத்தாவிப்புக்கும் வெளியிடம்
ஷுட்டதூ.



இடத்துக்கு வக்கு அக்கிர்போத்திஸ்த்தாடி
யவஜூக்கு ருமாத்தமாயிடும்தூ. கண்களை அகஸ நிலி
த்திடுடிய, ஏ..... என்று வானைத்திற்குத்துவான் ஊனை
பேடு மகிழ்ச்சியடன் நாயின்தீர் பொன்னான்.. அந்தப் பேர்க்
நல் நாயார் எடுத்து பிதனிட் ரெங்குத்துக்கூட்டார்.
அதுவாஸ் ஒயாகிக்காமலிட்கூ பூதயவில்லை -
தம்மு சீது (இது ஆதவா என்பதின் ரெய்வு அடைக்கம்) கூறுடைய
ரத்துத்தொண்டா, எந்துவாறு நாயார் படைக் கூடுவிக்கினார். ஆதவான் வாடுக்கும் இண்ண் கூடுதலாய் -

ஏதோத்து நினைவுமத்திற்கும் உத்தா வாய்ச்சுர்ணடூசு எத்தும் இக்டெ ஸ்டெப்பிடன் ஜபுவுக்கான். மூலங்கள் விரைவில்லை என்கிறது. தாய்சௌகாம், சங்காவியாகாரியாவுடைய வடிவுக்கிற ஒரேந்துகீற்றார்.

அப்போ, அம்மா என சூவால்காலை சூப்பிட்டோ மோ... நினை பழுவிலை வாத்திட்டான், இவனாலே காலையிலே வாய்த்திர்க்கலோல, நொலி வாய் திறங்காஸ் அவங்கிற மாநாற் சூப்பிடும் ஒளிவாலு காங்காங்காபார்த்தான். அதே; நீண்ட கீழ்ப்பு.. பொடுயார் சீஞ்சுக்கு இல்லை வாந்திப்பூதோன், காவுக்கர்க்குப் பாத்திரியும் அப்பா கிடைக்காங்கா, உர்க்குத்து இவனால் வேங்கர்க்கார்.... ஒன்றுமாறி அவ இப்படிப்பாக்கி பூன்மட்டவுமிகிட்ட.

நீதவார் மீஞ்சே நாலைடுப்பு வாது பொலு இப்பும் அதிவடித்து ஓய்க்கி அமைதி இதில்தாழு.

ஒன்றை இன்னிடாக்கான வாட்டுமை போல் உத்தா நிலைநிறுத்துக்கான குறைவு! ஒன்றை எட்டுக்கொண்டு இன்னிடாக்கான, அம்மா மார்ணடமிடுக்காண்டும் விட்டுடையிடுக்கு கவனிப்படுவா.

நீதுக்குத்துப்பி நீதான் இப்பொலுப்பு கிட்டாது. நூல், கால் தாத்துவார்.. சீரு இன்னிடமாக்காவிர்த்தான்பீ.

இப்பத்துமை பித்து, விள்ளைமாம் கூங்கு எங்கெழுபைப் பொதுக்காஸ் கவனாகவ இயாழ்வுட்டுயவில்லை.

ஒத்துயடியில் மகன் நீதவார்க்காட்டு இப்பிலிட்டுடையா ஏங்கம் எங்கம் எங்காலும் அவனின் அன்பான ஒங்கத்தில் விழுப்புக்காட்டுக்கான்டு இருக்கு.

ஒன்றை பிளிடி படுத்துவான், இன்றியோயும். எதுவிப்புமாட்டான், என்றும் புடிவால் காலையில்லை. மின்சாக்கிருப்புயா வாதுத்துத்தீங்காஸ், அவன் மாநாற்காலை விடுக்கியாட்டில்லை. இப்படியாகு தனியான மதிப்பு மரியாதையை அதிக்குமேப்பம் மட்டுமல்ல சிற்றுத்தீங்குமே தூதவகின் மாஸ்க்கு விவரத்திடுத்து. அவர்க்கும்பு இவனைப்படு அதிலே, மீண்டும் சிடப்பட்டால் மாநாற்காலைவத்து உலகீயில் பீடுத்தினார்.

ஒரைம் நன்பகலேத்தான்டுமிருந்து
ஆதவளின் கண்ணல் எவ்வகை அவைங்கு ஏதான்டுமிருந்து
யை அவதாகிறத் தக்கை; சீதாவா....! உள்ளடக்க-
த கவுசிகள் சிலிங்க பழக்கங்குறைஞ்ச வெறை, கஸ-
ப்ரூப்ரமாஷ்டுக்குமே. குமி இவ்விலைக்கிடக்கு நீ விழு.
க்கை பொ, ஏன்றார்.

ஆதவளின் விழிகள் விளையல்ல கண-
கிடையே ஒட்டுக்கொண்டு கீழ்த்து.

ஊட்டியே ஜைவெ முங்கூ தங்க சூப்பு உதி சியா!
ஏன் உதி சியா! ஏன்றவாதும் தகவீபன் கொஞ்ச-
பதில் இரண்டுவிதமாகப் பட்டது.

கிளியன்று உர்வலையும்தான். சூப்பில்
படிப்பே பொ. இது ஒருவகையில் அவற்றுக்குத்தக்கை
யின் மதைபுக சீதாவாக்கை பட்டது. சீதாவுக்கு போக
பக்கங்களைக் காணாது அவற்றுக்கு சீதையப் பிரதிரத்தில்
போட்டதுக்கொண்டது விடாவிடுக்கை.

கணை, ஒவ்வாய்கம் கிடைவும் கு
நில் விளை யைகை காட்டியதை அவநானித்தி-
அண்ணன் ஒரு வகை ஒத்திபூர்ப் பொன்னான்.
ஒயி நம்ரி! நீ தங்க்குவை வேங்க
இவ்விலைகளை கிடைக்க. ஊட்டியூத்தான் போ. குளியங்
கொண்ட சீதை இடப்பெற்று கூழில் கொஞ்சுமிக்
நீரன்.

வாலங்குமில் கத்தை மட்டும் குலாகி க-
ங்கை வையுடன் கூட்டுக்கொண்டு குத்து.

பார்த்தமட்டுல் அந்த கிடை நீர்ப்பக்குல்
ஏஞ்ச கவுசியை கூந்திப்பதைப்பொற்றி சீதையுக்கு
பொகும் சுவ்வு-கொமிக்குத்து. ஒவ்வாய்கம் விபத்தை
விளக்கிய மினிபை நீண்ட காலனித்துக்கொண்டான்.

ஒவ்வும் காட்டியடி வகைக்குவையில் காய்க்கு
திறக்க ஒவ்வாய்கம் மட்டும் பதியு கூடா பொல் குத்து
கூடாமல் கொஸ்விக்கொண்டுக்கீதன்.

புணாகிராதர், அவர்தான் ஒத்தாவலை-
ஒட்டு கோமிழுக்கு வாஜங்கை குத்திலை கொங்கல்-
கொண்டு கூக்கிறார். இது கிவருக்கும் ஒத்தாவலை!

கிப்படைப்பட்ட பிரிவான பெர்சுக்கள், கிப்ப-
த்தாமான சிக்கினகள் மக்கள் மத்தியில் பருப்பட்டு படுத்திவரு
அந்த கிழுக்கிய மிராமத்து கிளைகள் மத்தியில் அவன் 9

இன்றுவா இவர் மின்ஸ்தீர்வனா என்ற பெயராலே அடிகல - இப்பொழுத்தன்ற் கிடைக்க வந்தது. ஏவுடைம் அப்படி என்னியதை நிடையாக. ஆனால் கிள்ளு....

பெரிச் அமைதி விஸ்தையிலும் ஒத்தேற்று ஏதோ மின்னல் ஏவுடைத் தொண்டிமுறைக்கூட்டுப்பொலிட்டை. அவர்களால் பெஸ்தீக்களைப்பொடிட அந்த கிரங்கு விஸ்தைகளின் பிட்டங்களை விஸ்தை என்றாலும் ஏதேனும் பதியாக திடைப்புப்பொயிடுத்தார்கள்.

அமைதியைக் கிளைப்பு பூர்வ் கடனாக். ஏதோ கொஸ்ஸ்டுஸ் வக்கவைத் திடை, ஆகை ஆனஞ்சல் மொடா ஏதா சூமிபிஸயிட்டை உந்திட்டார். அவர்களை இந்தப் பிரச்சனைப்பதிடி காத்தீராவார்கள்... இது அவற்றையும் கிடைஞ்சு.

கொடைப்புக்கு என்ன கூடாப்பொயிடுத்தாலும் தமிழியார் ஆனஞ்சல் ஏதாகுமிலிகிடை வந்ததையிருக்கிறது. அவர்கள் பொதுப் பகுதியிலிருக்கின்றன ஓடுயாசு. 2. எனதுயாக நம்பிக்கீர ஏதாவது ஏதாகுதையிட வேண்டுமோ என்பதைக்காக ஆதவண்டி ஓடுபு வாடி க்கு வருந்தார்.

“தமிழிடை ! இவர் மொடா ஏதாகுமிலிக் கிடைத்து உட்கீட்டானாக், உண்ணு மாயியும் கூத்துப்பட்டவன் தமிழி, கடத்தைத்தோட்டு கடத் வரமாட்டார். அந்த பாரை மினோர் ஏதாக்குப்பொய் குதீதிக்குவாய்பு.

இது ஆதவண்டிக் கிடைத்த நாஸ்தந்தமியங் கடனாலும் கூத்துப் பகுதியைக் கடத்து மிகவும் என்னாக ஏவுகின்றார்களுமாக மீனையும் ஏதாங்குகளாக்க மொடா ஆனஞ்சல் விடுக்கிடுக்கூடும் ஆதவண்டி எடுத்து ஏதாகுத்துப்பட்டு ஏதாகு வேண்டுமாயி ! அம்மாமின் காந்தல் குத்தீக்கிரிவன் ஸ்வி. மொடா ஏதாகுப்பொய் ஏதாகுடிடானால், ஏதாகுதையும் மாடா ! வருக்கை இனியிலே ஒரு மிழுங்களையும் கிள்ளையாகும் ! கிள்ளை கொஸ்ஸ்டுஸ் மொடா ! ஏன் காந்தி விடுதிகாட்டான கேள்விகள் மாமியை வாரியுக்குத்துப்படியாத ஆனஞ்சல் ஆதவண்டி கூடுதல்களுடுத்தார்.

ஆதவ ! அந்தக் கம்பிரீமான கோமாவின் கூஸ் வந்தகிளகையை ஏதாக்கினார். அவற்கீடு குலைத்திட்டு எடுதும் ஆதவண்டி ஏதோ தூக்கிவாரிப்பொட்டா. மொடாடுடை காதக்கீர விவைசை கூறினா முடியுப்பதிடி ஏதாவது கூட்டாருள்ளால்.... பயம் கிடிவிய வாரு கொழுக்கு வந்தான்.

தாண்டார இவ்வாறு நாம்புதல் கீழ்க்கண
தோற் பூஜித்து வாழிக்கொள்ளயெக் கீட்டு பூடுக்கும் யூர
திலீமியே பாக்காத ஈடுபடம் இப்படம் யெங்க
ஒடுத்திரிமினமாம். ரஷ்ண யூய்யப் போன்றியா.

இதையிலீடு மனத்தின்னிடத்து பயம் பிப்.
ஏ நிவிசியதூ உதவியில்லை. அவனுக்கு இங்கங்கப்
யம் பூடும் ஒழுநிப்பாலிஸ் யிடுத்துச் போலிடுத்து.

அதிதான் மூடார உத்தியானதை -
கநூதக்கார ஓட்டாங்கு யாத்தயான். ரஷ்ணாடை நினை-
காம், ஒஷதமும் யாத்தவங்கள்; பட்டாத்தை விசிந்தாவங்கள்.
ஏன் அவங்களை நீ உ.க்.ஈ கூட்டு
ஒழுப் பை. சித்தான் ரஷ்ண அந்கா மக ஜார, அவங்-
காம் ரஷ்ண முடுமந்கள்தான். அவங்களைப் பட்டா.
த்தை யிட்டிட்டு வாழ்வு கூடாது. அவங்களையும்
உற்புத்தை வரும் இசால்லு.

இந்த நல்ல மூடார அதை ரஷ்ணான் ஒரு
ஒடுத்தையும் கில்லை, பாயம்! ஏன் மனத்திற்கு விளை-
த்துவானு சித்தவன் தனது கண்பர் களைத் தீட்டுவங்கள்.
இவ்வும் வஹாத்தாவின் வாங்கிலில் அம-
ர்ங்கித்தெநார், மாமா ரஷ்ண யோகிந்தபடி யாத்தவர்-
ரஸ்தெரையும் பார்த்துச் சிவித்தார்.

தாண்டாப்பா யோகிக்கிடுயார். ஒப்பு
கேட்கும் யோகிக்கொடுவிக்கோ. "தடியார் பீரவாதும் தாவு-
கிளாக வளையாது, காஸ்களாகத்தான் வாதுக்கவையு
சுகியோ. ரஷ்ண் யேசுபட்டும், சஸ்வநிபட்டும் வாங்கி
த்தாநார் வாழிக்கொள்கிறீர் யையுங் கோ. ரீனை.
சிகல்யங்கத்து மூலிகைப் பூரணப்பட்டது.
நூம் புனிதமான கிடந்தார். ரஷ்ண மதுமீத் மத்தையொ
தீட்டுவிட்டு கூத்துப் பார்த்துச் சொல்லிச் சொல்லிச்-
யல், இவங்கள் கிடை தவ்வக்குத்து சாதனமாகப் பயன்
படுத்தி குளிர்காய விளைப்புவங்கள். கிடாக்குத்து கிடம்
நாடுத்து கடக்க்கிடுதான்.

பூஞ்சீகும் கான பூடுயாத சுத்தா
யும். ரஷ்ண பிரச்சினையுமின்றி நால் விளையுத்தைத்-
கிடப்புவிழாகி கொண்டாடியது போலிடுத்து.
சிட்டிரை மாமா தனதுயைத் திரு-
திருப்பிளார். இவனும் நட்கிருதி, ரஷ்ணமாதிரிப்பாட்டியா.

புதிய கால். ஒரு! பூவக்கும் ஏதோ இடு விடுதலை பொற்ற பிரதிப்பு உண்டானால்.

புதியவள்ளும் வரைவிலை. நான்கள் ஸ்னா. எடுத்தினார்வுக்கார் ...

சரி ஒவயியிலுக்கு ஒத்திக்காய்த் தெள்ளீர் நல்லாயிக்கும் புதியுங் கோ. கைணங் ரவச்சுப்பிடாச்சு குடு.

தீவிக்கார் உடன்ட வங்காப் புரிமூலம், புதிப்பு விழுாத் தீவி தீவிரான வகுக்கு விஷ்ணுவை வொலிப்பதை. கொமத்துச் சுனவிகள் அங்கூரம் விடுதலை விடுதலை விடுதலை கான்பதுத்தகாக முன்புயோத்துக்கீர்க்கான் புதிய ந்தார்க்கார். மக்களிட விடுத்து காவியாங்கம், நோட்டம், பாட்டு பிழுத்துக்காரும் சிபுத்தகாசிவிப்பதை.

பாட்டு கான்கார் ஏங்கும் பொல் கிர்க்கு திருப்பும் கான்காங்கா நூல் விளையத்தை போடுமிடப் போடு. ந்துக்கார். புதுப் புவிக்கார் காங்காவிஸ்ஸுப்பட்டா சால்வரிப் படம் மட்டும், அங்காங்கான் பாட்டு கான்காங்கா போல் எங்கா புதுக்கார். அவர் மனம் தப்புத்தகாக்குப் போட்டது.

இந்துத் தோவியடுவொர் விப்படத்தார் - காட்டுவிலை காலைவாயிப்பொட்டாக்கார். கிளி விவரங்களை விடுபவும் கூடாது, என்றாலும்போகும் தனது விரிவை தூண் நூற்றுக்கண் குத்தியேற பொலிப்புத்தது. சிறுவிலுமிடத்துக்கு வீரவாய் கிம் தூத்துக்குமிடு அழுகாக அழுமக்குப்பட்டி குத்தகோ, அதை பொல் போசு படத்துக்கும் அழுகாகத்திருப்பதிடுத்தனர்.

கோவியும், ஒதுவாவயுமும் படிப்பக்காங்க் கூன்றுக்குலம், ஒவுளை தெவன் என்பதை இந்தச் சிறிதாகர் கிளுக்குவதுபோலச் சூம்பத் தொலியத்தை புரிந்து கொர். எாடும் நோன் தப்புத்தகாக்கு போட்டன். தல்கணத்தார் கடிச்சுவாய் கிளுக்கு நடக்கும் கிம் போக்கிவழிகளும் பாட்டு கிள்ளார். வாடோ ஒளித்தவார்க் கிட்டுப்புக்குப்பத் - தெவிலை பாட்டு கான்கார் புக்காகத் தீட்டுப்பார்த்துவார்க்கார் பேரவிஸ்தி, தெவாவய ராமேஷ்வர் கௌந்திகுஞ் சோப் பொரி காப்பிடுத்தாங்குடுத்து தெரிந்தது.

1 இந்த வாயிக் கூலிலை கோவப்பொகிலை கார், வாய்வொறியிலை போட்டாயும். கிழப்பாட்டு காப்பிடுத்தாங்கு வைத்தையும் கிஸ்தி நிஸ்தி உடன்ட்டின் குப்பியும்.

அந்த இளைகளின் விசுவங்கம் மிகீசு வயதை -
பாலெலி பா இந்தெட்டான விசுவங்கம் விசுவங்கார். ஏது பிசுவும்
சீர்தாங்கமானதான். உவருட் அழுப்புத் திசுவங்கம் பார்க்க
நூல்மாங்க அமர்த்திடுக்களர். ஆயிரும் அவர்கள் மனது திதகஞ்-
ப்பட்டக்கங்களை இல்லை. இவைமட்டுமல்ல, ரெங்கும் எத்தான் ஒரு-
நேயர் இல்லையா. ஆகவே வானியத்திலைந்து வராற்றனான். அதில்
டாஸும் ராங்கர் மீங்கும் ரெப்ஸுக்கிப்புமோ இதரியாகி ஏற்பாடு
மூலா குதங்கலிலும் ஒன்றிலித்து இதற்கப்பட்டது.

ஏது அப்பிடியிலும்பிலும் ஆகைவங்கீடு கொண்டார்.

ஏ வாழ்க்கை காபிசுத்தெட்டுவிட்டது. அழுப்புத் திசுவங்கு. கடுத்ததுத கதவிட்டுயே கண்டபோனா, ஏது ஆளக்கப்படுமெ-
து. கடுத்ததுத உடைத்து வாகித்தவாக்கு ஜாக்கிவாரிப்புப-
ட்டது. எவ்வாறு கூப்பிடப்பட்டு அந்தப்படிப்பத்தை ஏப்-
போதும் பூட்டிச்சனாவ்கள். இன்னைக்கு வாடு இந்திராஜாவும்
இடைஞ்சப் போட்டால்கூ.

இதாலேயும் அதூத்தது. விசுவார ஏதே-
னவாத்து யாகூ அங்குத்தொலை ஒன்றிப்புபோல் கிடேற்று.
நிதியாரவத்தில்தான். மீங்குர் அங்கு வந்தபோகு, ஒஸ் பேர்க்
கொக்கெலுண்டிப்புமூக்கபோல் விவரம் ஏடுக்கப்போகு ஆக்கி.
ஈதிஸ் கூஸ் ஓலித்தது. Call from SriLanka, May 9.
talk with Athavan please..... என்றுமொத்தான்-
ja.ja இன்றுவாறு ஆதார் கூஸ் ஏந்துத்தான்.

நெஷனியனின் கூஸ் மாஞ்சனியிலிருந்து-
கூட்டுறவு.. என்னையு ! ஒன்றிப்புக்கூ என்றுவாத்துக்கு
நிலை அக்கியூ. உவகலும் ஏது காரம் விளைஞ்சுபோவிட்டது.
ஏது மாமாவை இதியூகி சிடுப்புபோட்டான்கணாகி
விழை கடவுன ! ஏது அங்கியாவும் கீழு !! சிற்கும் -
அவனாகு இதாக்கெட்டாயும் அஸ்ரை போட்டது. மாமாகும்
போட்டார்; படிப்பகலும் போகி, அங்கத்தான் கட்டாயும்
அந்த மாமாவை ஏப்படுத்தான்.... மீங்கு பார்ப்பிசூ ஏது
நினைத்துபோகு மூச்சுடியாகு திர்க்கிட்டு நின்றான்.

தூதியுள் கிண்டு வாடிந்தாலும் அவனாகு
கூடந்தான் விளைஞ்சர் மாமாவையும் படிப்பக்க்கையும் அங்கி
நூர்க்கு இன்னைக்கெட்டுக்கூ.

(முந்துமும்)

-சிவா-

சிறுக்கைமுத்துப் போட்டி. 2

KRYDS OG TVÆRS.

1	2	3		5	6	7	8	9
10	11	12	13		15	16	17	18
41								
19	20		22	43	24		26	27
28	29			32		34	35	36
37		39	40	41	42	43		
46	47	48	49		51		53	54
55	56	57		59	60		62	63
64	65	66		68		70	71	72
	74	75	76	77		79	80	81
							4	

“சிற்கீல்” 2 முதல் முறை வடிவிலும் இருக்கவேண்டியப் போட்டி, சில, 2 மிக அளவிற்கும் அன்புடன் அடைகிறது.

இதில் போட்டியில் இங்கூட்டுத்துக் கட்டடங்களை ஒடிக்கல் நிடப்பகல் கூடே ஏதாகுதல்பயிற்செல் இடமிருந்து வலம், மொனிகீந்து தீடி போன்ற ஒருவிதங்களுக்குச் சிரியான விடங்களிப் பூர்த்தி இதில் போன்றுயாதே.

விஶ்ராந்தன் கூடே உள்ளனன:-

கேள்விகள், (51 ம் பக்கம் பார்க்கவும்)

இடமிருந்து வலம்,

1. கிடுளி அகற்றும் விளக்கிறு இப்படியும் ஒரு அடிவெடுப்பு உண்டு.

5. திறந்த படங்களிட் தயாரிக்கும் "உறாவிழை" படத்தில் அனாம் கிறத் தாட்டுலையெயுள்ளு.
10. கிணளாமபு படுவத்திற்கு கிப்பெழுயும் ஒரு பெயர் உள்ளு.
15. இது கிடி கிங்கு ஏனோ இடும்பூ கிழ்சின்றாது.
22. கிடு தாம்புமத்துக்கு முக்கியமானது.
26. கூட்டற் கணக்கு அனடயாளந்தின் பெயர் கிடி ஶாகும்.
34. தமிழகத்தின் பெயரும் இராட்சியத்தினில் மனையும் மல்காருந் தாடும் கிறத் தன்னாட்டயாதை.
39. கிளங்கால மன்னன் கிராவணானின் மனையில் பெயர் கிடுவாடும்.
46. மன்பாத்திரத்தின் மலைபெயரான கிடு கிங்கு வாலாடு நீது இடமாய் மாலையுள்ளது.
53. தீல் ஆண்டுகளும்பு முன்னர் தினாப்பத்துவனாயில் பெயர் சொல்லும் அளவுக்கு ஊாற்கு ஊயு அடுபு வெழுது தூரங்கால் மாஞ்சலம் சியை கிழுர்களின் பெயர்கள் போன்ற கிப்பாறிப் பெயர் உள்ளது.
55. பெறுமரங்களின் ஒதாவின் கிப்படி அளவுப்பர்.
59. நெல்மளையின் ஒதாவிற்கும் கிழுவே பெயராடும்.
62. "தீல்" சின் எசிற் சீகாஸ்— கிடுவாடும்.
64. கிடு எழுவிடப் பொடு ஸுமத்துவனாது.
70. ஒரு வடுட்டால் நான்கு கிடுகளாக பிரிக்கப்பட்ட போதிரும் மக்கள் அதிகம் விடும்புவாறு வசந்த— "மாடும்.
74. கிடுக்கீரை வந்திரார் கிடுக்கீரை நோயர்.
79. குழிலை திரிப்புதற்கான கித்தி அதிகமாக தங்களின் குட்டை பெறுவதர்.
- என்னிடுந்து கீழ்:
1. தீப்பாரிய விளைவினிட் எதாடுக்கும் போது கிறதுப்பட்டய என்ற உதவி புரியர்.
 2. நாற்றுக்கு கிப்பெழும் ஒரு பெயர் உள்ளு
 6. ஒதன்கூட்டுறவிலேத்து எதேக்கப்பட்ட ஒதன்சுநாடுப் பெய் கிப்பெழு உபயோகமா விருது.
 7. முனிசின்கள் கிப்பெயர் எதாந்தும் சு மாடுப்பர்.
 9. பாங்கில் வயழிப்பதற்கு அல்புவன் கிப்பெழு அளவுப்பர்.
 1. மடுந்துக் களிம்பின ஆங்கில உச்சாரிப்பான கிளி கே நாடும் சீதாராமாக பேச்சு உடுக்கின்

- மாந்தகின்செலம். ஆறுல் கிடை தலைக்கொட்டுவது.
23. கிடை ஒரு போன்றீசு வாத்தியக் கடுவி. ஆறுல் கிடை கிண்டு தழித்து மேலாக விட்டது.
24. "நெரும்பு", "மீட்டிஸ்" போன்ற நகரங்களில் அமைந்த சூரமாறு பூமிபேப்புப் பகுதிகள் கிப்பட்டே அடிப்படிப்புக்கு.
25. மனிதனுக்கும் உதவியாக ஒவ்வொரு வகுக்கொண்டு, கிடைவு கிடையும்படியு.
26. கோத்தம் மாவினிடத்து போற்றி வேலம் அயாரின்படும் கிடை கிளங்காவலில் கிப்படி அனுப்பத் தீடித்து மேலங்கொட்டுவது.
27. திடுவிரியாட்டு புகாந்தில் மனிதன் ஏதன்படிப்பட்ட பூர்வீக் மாவினியுடைய கூற்றுப் பகுதி அவர்களுக்கிடையிடப்படுவது புலவனின் வயக்கு.
28. மீதைக்கொடு மனிதர்களின் கிடை இந்த வேலம் பல மிகவும் கிடை கொடுவது.
29. வென்கும் கிடை கொடு மனிதனுக்கும் கிடை கொடுவது.
30. மனிதனுக்கும் மகிழும் வோது அவர்கள் உத்திரில் கிடை கொடு வருகிறது.
31. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
32. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
33. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
34. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
35. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
36. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
37. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
38. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
39. மனிதனுக்கும் உதவியாக ஒவ்வொரு வகுக்கொண்டு, கிடைவு கிடையும்படியு.
40. கோத்தம் மாவினிடத்து போற்றி வேலம் அயாரின்படும் கிடை கிளங்காவலில் கிப்படி அனுப்பத் தீடித்து மேலங்கொட்டுவது.
41. திடுவிரியாட்டு புகாந்தில் மனிதன் ஏதன்படிப்பட்ட பூர்வீக் மாவினியுடைய கூற்றுப் பகுதி அவர்களுக்கிடையிடப்படுவது புலவனின் வயக்கு.
42. கிடை கொடு வருகிறது. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
43. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
44. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
45. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
46. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
47. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
48. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
49. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.
50. மனிதனுக்கும் கிடை கொடு வருகிறது.

"ஏதாடார்ச்சி"

விளைகாலத் தடையில்லை
சம்சார இடையதிர்ச்சி
அதனால்

கியிரிக்கு தீங்களில்
வெள்ளுக இடப்பெயர்ச்சி
பால் மணம் மாலி
ஷ மணம்மும் அதிர்ச்சி
மணம்....

விளைகாலத் தடையில்....

- தாமோ.

குவரியுங்கள்!

குழுத்தெழுந்தப் போட்டி சமீபந்தமான விப்ரங்களும்.
நிபந்தனைகளும்:

1. சஞ்சியிமாத தித்து உறுப்பினர்கள் தனிக்க யாவும் பங்கு இகார்னலாம்.
2. போட்டியில் பங்குகொள்கூர், கட்டங்களைத்தயும், அது டன் சியான முதவரியையும் தெளிவாக எஞ் ரத்ரீவும்.
3. 15. 09. 89 : தித்திச்சு முனிஸிபாலிட்டிக் "Chanchive", K.T: 2, Tamilsk Dansk Venskabsforening, Danmarks-gade: 10, 7500. Holstebro. என்ற முதவரிக்கு கிடை குமீபடியாக அனுப்புதல் கிழவும்.
4. வாசகர்கள் யாவும் இப்போட்டியில் பங்குகொள்ளும், ஆறு பத்தினிணக்கிள் அகல்ப் பிரதியை ஏங்குக்கொள்ளப்படும்.
5. 6. போட்டிபோடுகள் பத்திரிகைக்குடை நடவடிக்கையில் போட்டிபோடுகள் கீழடிப்பட்டும் 15, 25, 35 மீட்டர்கள் பரிசுகளுக்கான துதிமிளைப் பொது.
7. சியான விகட்டும், பரிசுபந்தமார்விப்பும் அந்த துதில் வாநியாகும்.
8. பரிசுகள் ஒரியவுக்கு கால்கிரமத்தில் அனுப்பிவைத்தபடும்.

முக்கிய குறிப்பு: கண்ணிலிங் குழுத்தெழுந்தப் போட்டியில் காங்கி இகார்னலாக்கன், தீத்து கிழுதிப் பங்கத்தினர்கள் தயாரான கட்டங்களுக்காக ஏட்டிடுத்து முத்து. ஏட்டுப்பும், அழகாக பயயர் முதவரியினை ஏடுத்துப்பிரிவைக்கும்படி உங்களை அனுப்பிட்டு எதிர்பார்த்துகிறார்கள்.

நால்தத்தில் ஒடு வாசகர் கூட்டார்,

"பெண்ணிலிட ஆஸ் அநியான்" என்ற நால் எங்கே கருத்தின்றது.

நிலதத்தில் உணிபுரிந்த பெண் இங்கள். தீங்களைக் கட்டுப்போகன் அட்சுதீய ஏழாவது அழுமாரியில் தீங்குதீங்கு கட்டுக்கின்றார்கள்.

- நன்றி சேஷங்கம் -

“சந்தீவியினி; மலர்: 1 ணி, குழுக்கமுத்துப்பொட்டி சம்பந்தமான விடைகளும்; சரியானவிடைகள் ஏற்றுக்கொண்டிடார் இபராங்களும்;

(தமிழ்ச்சுட்டுப்பொட்டி)

KRYDS OG TVRS:

1	2	3	4	5	6	7	8	9	10	11	12
1	2	3	4	5	6	7	8	9	10	11	12
13	14	15	16	17	18	19	20	21	22	23	24
25	26	27	28	29	30	31	32	33	34	35	36
37	38	39	40	41	42	43	44	45	46	47	48
49	50	51	52	53	54	55	56	57	58	59	60
61	62	63	64	65	66	67	68	69	70	71	72
73	74	75	76	77	78	79	80	81	82	83	84
85	86	87	88	89	90	91	92	93	94	95	96
97	98	99	100	101	102	103	104	105	106	107	108
109	110	111	112	113	114	115	116	117	118	119	120

1 இடங்கள்:

- வளைகம்.
- தூந்தி.
- மரதன்.
- மூதாம்.
- உமதாம்.
- உந்தனத்.
- உப்பு.
- உறுபு.
- உபாகம்.

ஒம் - டி:

- ஒம்.
- பாகம்.
- உதம்.
- உபம்.
- ஊனம்.
- உந்தனம்.
- உந்தாம்.
- உந்தும்.

1. வசு பாலிகோப் பெஞ்சுக் கொங்கல்

S. Suthakaran,
Fyensgade - 3, I,
7600. Struer.

2. வசு பாலிகோப் பெஞ்சுக் கொங்கல்.

R. Vasanth,
Vald pouleens vej - 44,
7500. Holstebro.

3. வசு பாலிகோப் பெஞ்சுக் கொங்கல்.

S. Nirthika,
Grønnedal 48, S.t., T.H,
7600. Struer.

ஓம்பீடு பிளிள்களும் பெத்து கொண்டுவர்களுக்குப் பாடி. ப்ரபாடு காலகிடியால் சந்தீவியிலான சிறப்பிலைகள் படித்து, ஏன்பதையும் விரிவிட்டு போன்று கூறுகின்று, அதைப்போல் கொண்ட தாஸ் வாஸ்க்கலை இருக்கிறன “பீட்டுத் தாஸ்”. சுதி இனார்பின்று.

05-07-09 தெரு முனினி
உங்கள் பொயர் மூல
நியின் கிடு வரம் முஹ
நிகு அனுப்பினாக்கலும்.

Tamil Dansk Venskab
forening,
Danmarks gade - 10,
7500. Holstebro.
— — —



“ஓம்கைப்பந்தாட்டி”
ஏதிவும் 23, 24-09-89,
நிதிகளில் கொண்டிருப்பதால்,
கமிழ் கலைச் சட்டங்களும் தங்கள்
தான் சர்வில் நம்புக்கொண்ட
ஓம்கைப்பந்தாட்டி ஆக்கிரமிய
பொட்டி முனினாக்கட்டு
கிர்மாணித்தாங்களாம். இதில்
பாலு பத்து மிகும் 4 வகைர்.

ஏன் திந்த அவலம்? / இந்தக் கீழ்க்கண்ட பின்தங்கு

எனக்கு கிணறு ஒரு வித்தியாக மான உணர்வு. பிரத்தியைகளை கூட ஆணும், இலங்கையிலிருந்து கிழ்சு வந்து ஒரு விஷ கால் கால் யானக்காலப் பார்க்கப் போன்ற மந்தரப்பம். சிறநாஸ் ஏழப்படிகளில் அரை திப்பிரியம்.

"ஒரு மணிக்குத் தான் கல் மானம் ஆற்கால அடிக்காலிலே கிழ்சு வந்து விட வேணும்" என்பது மாலையின் ஆயுத கட்டளை.

எனக்கும் மாலைக்கும் சுந்து வடு கால நட்பு. ஏழை ஒரு நாள் வீசிபாராம், சுந்திர ஜென், குஜாந்தர் அரை. யாப் கிழுந்தார்ஸ் நூற்றொடு காஞ்சி ஜென். ... அங்கும் ஒரு இலங்கையான் என்பதும். ஓரள் கிழுகு வந்து ஏழு க்கென்று பசிக்கிந்து வடு கட்டுவதாகும் கீமாநி விழிசூ என்றும் தான் கிப்பேஷன் ஒரு ரெட்டிஸ்டர்டுப் போடு கீமீபம் கடத்துவதாகவும் அழிப்பிடைங்கள்.

அன்றையிலிருந்து நானும் அவன் அடுப்புத் தால்கூரை நான்பர் கானா கொண்டும்: அவன் என்னை எப்போதும் Min மஸ்ஸ் என்கிற கெஸ்லைட்க் கூட்டுரியுள்ளனர்.

அந்த: மாலைக்கு கிண்சி கால்யாணம்.

அன்றை அடிக்காலி யென்பதும் கிடைக்கும்.. கால்யாணவீட்டுப் பூர்வகளையும் கேள்வு நான்கு காலப்படிக் கால்கள் மூடப்பத்தினி இலங்கையும் செய்து கொண்டிருந்தார்கள்.

"Hej மஸ்ஸ்" "Velkommen" முன், செல்லுமான வருகேயுந்தான். "Vil du gerne te eller Kaffe"....? "ikke nu".... எனக் கால்யாணங்கள்.

Jeg er meget travlt மஸ்ஸ் மாலை கூல்லை விட்டு வர்க்கான்.

"கோவிமது.... கால்பு..." கொல்வது தினச பார்த்து கிடைப்பினான். எனக்கும் படிக்க முடியா. இறிமோன் நின்றுபடுஞ்சும் இடம்கொன்

இங்கு நடையில்லை. சுறுப்புப்பு.

"கோவம்டே" மறுவி என்னிப் பார்த்து நீங்கிம் கேட்டது. ஒது வாய்ம் நிலைகளின் ஒழுள். ஏன்கூடு ஸியாலேல் Hvad Siger du...?

மறுவி உணவு குறித்துள்ளது. திடுப்பும் கோவம்டே கூடி...?

Hvad Siger du...?

எனக்கும் ரூப்பும் புரிய விஸ்தி, மதுவிக்கும் ரூப்பும் முரிய விஸ்தி.

"இப்பு மானின் கும her." அவசரப்பட்டு கூப் பிடிட்டன. அவனும் என்ன கோவக்கி வஞ்சினான். Undskyld மல்ல det er min MOR hun kom til danmark i gair.. என அனுகூப் படுத்தினான். மலூடினைப் பார்த்துப் புன்னை பூர்த்தின்...

நான் தனுப் பூர்த்தியும் கூப்படப்பட்டது மானினிக்கு விஸ்தித்துள்ளன். அதிலும் அமெரிக்காவின் மானினார்.

"அம்மை கூடு சுதாஸ் யாழ்ப்பா-
னை" என அழிகூம் விஷாது கூவத்துள்ள என்னி.

நேர்த்துவம் அநேகம் மதுவியும் கொடும் பிசிகிற்கு வந்தது. சுப்ரதி ரீமந்திரன் பிளை கிடூட்டும் எனக்கூன் தோட்டு காந்தும் கோப் மிகவும் ஆட்டில்லை கிடூந்தாலும். ஆனால் அது என்றால் பொய்க்கால். எனக்கு இது சிவங்கூம் ரீநியாலு. மலூடிக்கும் அவை பூரியாலு. எனக்கு ஒரு போர்த்து கிடூப்பது பொன்னிஸ் ரீமாடி.. எனக்கூன் மதுவி பதிரின்டுடே மாங்கும் கோக்குடியும்....? எனக்கு மிகவும் காவியாக கிடூந்தாலு.

மதுவிக்கு என்ன ஒயின்றிய ஒரு செரியாலு, மானினிக்கு என்னை கொட்டி ஏதேனும் கேட்டது.

அவன் என்னிப் பார்த்து "கிடூவிக்குந்து காந்தங்கள் ஒருங்கால் வருவின்றதா?" என அம்மை. தோட்டுக்கள்கூ என்றால் மானின் என்னிப் பார்த்து.

"கிடூவிக்குந்து வாடும்" என்ன படில்லிக்குத்துன். கூலுரிசித் தெத்திஸ் புன்னை நிடிலாய்வது.

மதுவி ரூப்பும் அவனிடம் குடுங்க என்ன

காலம் ஒத்துவிடுவது. மாண்பி எனக்கூட மீண்டும் என்னை பெயர்க்கிறேன்... "எனக்குப் போது சிரியான பிரச்சினைகள் ஏற்ற நேரம் என்ன நடக்கும் என்று வடிவத்தில் என்றும் என்றும் என்றும் ஒரே பட்டமான நிலையான்". என்றன். ஏனைது எடுதியிலாவது பிரச்சினைகள் விளைவிலை கொண்டிருப்பது என்று அறிபுறுத்தி.

மனவி சிரித்துவ சிரித்துவ வகை ஏதோ சொல்லுகிறேன். எனக்கு ஏன்னுமோ புரியாமல் கிடைத்துத் து. ஏதேனும் சொல்லும்போல் பாஸில் பிரயாணம் செய்யும் போன்ற பிரயாணம்.

மாண்பி என்னைப் பார்த்துவது இரித்துவ சிரித்துவ சொல்லுகிறேன். "நான்கள் ஒரே நாட்டுக்குத்து கிங்சுவத்து சொந்த மொழிகளிலே சொந்தப் பிரச்சினைகள் விளைவிக்க வேண்டும் பூதுமான கிழவிலில் இடையில் ஒரு பாங்கியப் பாலையில் உத்தியிலூல் புரிந்து வேண்டுமென்று நினைக்க அந்தெயுச் சிரிப்பு வகுக்காம்" என்றும் மாண்பி விட்டு. என்ன என்ன கிங்க்க கூடிய விட்டு. என்ன மிகவும் கையில்கொண்டு கிடைத்துத், மனவியோடு பிச்காந்திலில் காலத்திடுத்தாகப் பெய்யுவதுதிடுகிறேன். கேவலம் பிரத்தியேலமாக ஒரு மொழிகளை என்றால் பூத்துக் கொள்ள முயற்சியில் போய்விடுதான். அதைப் பொழுது மொழிகளில் ஒன்றுண நின்றனத்தான்..... ஒரு மொழிகளை காம் பிரத்தியேலமாக எனின்று ஒன்று வாய்ப் பூத்துக் கொண்டு ஒன்றும் நட்ட மேற்படப் போய்விடுகிறேன்.

சிறுத் தாட்டுப் பந்தல்கேள மொழி ஒன்றும் நின்றுமிகுநின்றும் பூத்துக் கொண்டு கொள்ள விடுகிறேன். அங்கே ஏஷ்டு விச்விஸ்தைப் பூப்பித்து போஸ் விச்வாத்தாயும், அங்கூத்து-விடுத் துமினாயும் இன் காலத்தில் முழுநார்க்களோ..... பூப்பித்து. அவரியப்பிறக்கிறோ அரசாங்கப் பூத்து விச்வைகளை எழுவதை கிடைத்தாமல்.... நன்கு இந்தாம் பூத்துக்காந்தியிட்டு சிறும் வைகளிப்படுத்தியிருக்கிறேன்.

நிழை சிழியாங்காக்கேட்டு ஒருப் போன்றால் ஒதுக்கையில் விச்வாத்தாயும் இந்தாம் இந்தத்துவம்பூத்து ஏதேனும் ஒருங்கிணைகிறது.

புஷ்பா.

- மாண்பி



பொராம் குந்மஸ்த்ரான் மக்கள்.

தமிழாங்கம்: S. ஜியாகிள்ஸ்வரன்.

சூரியன் தாணிய மக்கள் ஏறக்குறைய கி. பி. 1000 ஆண்டையில் "வன்" ஏரிக்கும் "யூர்டேயி" ஏரிக்கும் கிண்டையில் என்னது குடிசீயநினர். கி. பி. 1000 - 612 க்கும் இடைப்பட்ட காலத்தில் அன்றை கூர்க்காட்டன் பொரிட்டு வெற்றியடைஞ்கு "மெட் கிண்ஸ்" என்ற அரசாங்க அமைந்து வளருடையும், வளர்ச்சியடைந்த ஒரு குறிப்பட்ட கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பல நாட்டுவர்கள் வங்கு இயற்கலை ஆண்டநால் கியர்களாகும் அதுக்கிறும் அதிகங்கூலம் நீஷ்கலையில் ஈ. கி. பி. 550 - 350 முதல் கிண்டைப்பட்ட காலத்தில் எராளியர் குடிமஸ்தாணியில் இருக்கின்றனர். அதன் பின்னர் கிடரக்கர், மாகிடோனர், அமீனியர், சிரமானியப் பேரரசு, நார்த்தாணியப் பேரரசு என்பவற்றிலும் குடிமஸ்தாணியர் ஆணப்பட்டனர்.

"பூர்விக்கீ சுவர்க்கம்" என்ற கூக்கப்பட்ட மொசப்பந்தெழியாவே குடிமஸ்தாணியரின் நாய்நாடாகிம். கினு எப்பொழுதும் அண்ணிய நாட்டையீட்டாளாலெல்லையும் ஒக்சிரமப்பட்டமுக்காக்குத்தது. அப்ரைய வகைக்கொயில் பிரபுத்துவ முறையும் குடிமஸ்தாணியில் கிஸ்லாமிய மதம் பரவியது. பிரபுத்துவ ஒட்டியிலிருந்து குடிமஸ்தாணியர் மற்றைய சமயங்களின்கூல். ஆதாக சீதியிலும் ஒதுக்கப்பட்டனர்.

கி. பி. பதின்மூலாம் நாற்றுண்டில் குடும்பியர்கள் குடிமஸ்தாணி ஆக்கிரமித்தனர். 16 ம் நூற்றுண்டில் குடும்பியர் எடுக்குகின்றனயைப் பாரவித்து நாட்டைப் பொறுத்து விட்டன. ஆனால் 16 ம் நூற்றுண்டில் பின் கூஸ்மாளியப் பேரரசு பரவி குடிமஸ்தாணியும், கிழக்கிந்திம், இம்மிகின்தீம் இடையிலிருந்து மக்களினாயும் ஆண்டனர். நகுக்கிய ஒள்மானியர் மக்களை அடக்கி ஒந்த கிஸ்லாமம் உபரியாகித்தனர்.

19 ம் நூற்றுண்டில் ஜஹராப்பாவில் முதலானிய அரமப்புக்குறை நொடாந்தியது. அதனால் ஓல்கிமனியர் நமது பிரபுத்துவ முறையையும், நாகரீக மற்றும் தங்கிரங்களையும் நொடப்பிட்டது கடைப்பிடித்துமையால் அவர்களுது பேரரசு மேவற்றது. கிக்கால கட்டத்தில் குடிமஸ்தாணியர் பல

தாக்குதலை நடாத்தினர். அதனுப் பிவர்களாகு தலைவரமாக்குவும் சிலுப் பிரப்புக்களைக் கொண்ட பிரபுத்துவமுறையைச் சார்ந்ததாக கிடூத்து. முனோவந் உலகுப் போரின் பொது ஓகாசிபத்திய அரசுகள் உலக்களைப் பல பிரிவுகளைப் பிரிக்கப் போரிட்டனர். இடெட்ஸ்தான் பிரான்ஸ் நாட்டவர் ஆக்சிஜேனர், நடுக்கியர், எரானியர் கின்டீய நான்காகப் பிரிந்தது. கிடைப்பின் வடமேற்கு இடெட்ஸ்தானில் பல நாக்குதல்கள் நடைபெற்றன. கிண்தாக்குதல்கள் யாதும் முனியம் கீழ்ப்பட்டன. 1920 ம் ஆண்டு குடுக்கூபர்க்கூக்கூ, கிழக்குநாட்டிய பிரான்ஸ் தேசத்தில் சிவரஸ்ஸில் ஏற்படுத்தப்பட்ட உடன்பகுத்தாயின் பின் பல மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. கிவர்களில் குடும்பநானியரும், அமினியும் அடங்கியர். 15-20 மில்லியன் குடும்பநானியர்களுக்குப் புதிய நம்பிக்கை கொண்டியது.

இதனும் குடும்பநானியர் தங்களது நாட்டைப் பெற முடியவில்லை. அது எ.ராண், எ.ராக், சரியா, குடுக்கி ஆகிய நான்காக்குதலைப் பிறக்குவது.

ஒன்டீமலியப் பேரரசின் வீழ்ச்சியின் பின் குடுக்கி தேசத்தில் குடுக்கூயந் நூபதி ஏதோவர் நூபவர் அன்ற. அவர் தன்னுள் "அந்தாக்கியக்" குடுக்கூயின் தந்தை எனப் பெயர் கூட்டுக் கொண்டார். பல குடுக்கூயுக்குக் கிண்ணம் அவர் கவின குடுக்கூயீன் ஸ்தாபகராகத் தொன்னுகிறார். ஆனால் அவருக்கு அளிக்கப்படும் கூடாக வெறும் நாட்டியன் சிறு பாண்மையினாகுக்கு மிகவும் கட்டுமத்தும்போது அவர் அமீனியர் மேல் படுதாகவே மீத் தொண்டு கிராத்தம் சிகந்தச் செய்நார். 7.00.000 குடும்பநானியரை அவர்களுடு சிசாங்கப் பிரதேசத்திலிருந்து இடம் பெயரச் செய்நார். (ஹெஞ்சுக்கிள்கு) 1923 ம் ஆண்டு குடும்பநானியரின் பொதுத்தொழும், கிலந்தியத்தைப் போது செய்து எவ்வாப் பாடசாலை- எழும் குடுக்கூய மொழியை கற்கிக்க ஏற்பாடு செய்தார். இங்கிந காயநானிக்கூடியன்றிய நூல்களுக்கூடுமில் குடும்பாழிக்கூடிய சார்ந்தனவு. குடும்பநானிய மொழி பண்டுய எரானியை மொழியின் குடும்பச்சாதச் சார்ந்த கிளிதோ- கிளிராப் பிய மொழியாகும். குடுக்கூய அரசாங்கம் இடெட்ஸ்தானியரை மலையாக்குவதற்குக் குடும்பாங்கூடிய சார்ந்தனவு. குடும்பநானியர் மலையும் அவர்கள் குடுக்கூப் பழுதை பொதுமாக குடும்பநானியர் கூடும்பத்தை கூடும்பத்தை குடும்பத்தை குடும்பத்தை. 1920 ம் குடும்பநானியர் பல குடுக்கூகளை நாபாந்திலை.

"அந்தாக்கியக்" கிள் பிரதேச்கிரரர் அரசின் கொள்கைகள் கிறு- பாள்ளமயினர் அலைவன்றையும் குடுக்கூயராக மாற்றுவதும், நாட்டில் ஒரே ஒரு அந்தார வர்க்கநம் குடுக்கூயங்களும் பந்தாகும். கில்வாக்குக் குடுக்கூயர் கிள்கும் குடும்பத்தை கிளைந்து குடும்பநானியரின் மீலப் பொருட்களை பயன்- படுத்த முயன்று வருகின்றார்.

1970களில் குடும்பநானியப் பல குடுக்கூகளை நாபாந்திலை வர்க்குக்கூட்கைத்தைத் தொடர்ந்து. பலர் அதில் கீழிரபங்க- டுத்தை, ஒருமீப்புத்தை குடுக்கூயர் குடும்பநானியரின் போரா- ட்டந்தை MARAS என்ற குடும்பத்தை 1000 மீட்டர் மேற்பட்ட மக்களைக் கொள்கை கிழிக்குவது! போன்ற நடவடிக்கைகளால். பின் குடும்பச் செய்தனவு. குடும்பநானியரின் குடுக்கூகளை வாக்கிபத்திய நாடுகளால், எதிர்ப் பிரச்சாரப் போர் குறும் கீதப்பட்டது,

திட்டப் போடின் குரைக்கம் குடியிருப்பு - ரூபாயில்தொகை முற்றுக அதிந்தலாகும். திட்டத்து உதாரணமாக HALEPCE (கூப்ஸ்) ம் 1980ம் ஆண்டு 5000ந்து மேற்பட்ட ஒடுந்தைகளும், முதிரியாகும் நச்சவாயுவில் படுதொலை செய்யப்பட்டனர்.

குடியிருப்பதாலே அதிப்பதில் ஜேராப்பிய நகுகள் ரய்வொழும் தீவிர ஆதரவு நோட்டியுக்குள்ளான். ஆனால் பிரச்சனைகள் குராய்ப்பதும் போது ஓய்யாயகங்களைப் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசுபவர்கள் குடியிருப்பதாலே ரத்திடும் படுதொலைகளைப் பற்றி அதிந்தும் ஜேராப்பியர் எமான்மாக குடிப்பது அவர்கள் அப்படுதொலைகளுக்கு ஆதரவளிப்பதாகும்.

நாடுவிரம் குடியிருப்பதானியர்கள் ஜேராப்பிய, ஆசியாகாக்கலைப் பிரதிக்கு வாழ்க்கீகளுக்காக்கள். கவுர்கள் சுதீ, அரசியஸ், பொன்னாதார சுராண்பக்களாலை கிண்ணு வாழ்நின்றனர். கிண்ணு வாழும் குடியிருப்பதானியர்கள் குவ்வானு எதிர்நாலும் பற்றிய எவ்வித தானியமின்றியாழ்க்கின்றனர். அவர்களுக்கு ரவுறப்பு ஏற்பட்டனது. ஜேராப்பியரின் பிரபுந்துவு வாழ்க்கீகளும், கிறங்கு, மேல்கு குவ்வமூற்றாக்காக மனித உரிமைகளை அடையாட விஷப்பு வாந்தரமயாழும் பல என்கிட பரிகாரமும் வழங்கப்படவில்லை. பந்தாக உண்டாமல் சிரித்துக் கூடியுடையனர்.

குடியிருப்பதானிய பிரச்சனைக்கு அடிமட்டத்திலிருந்து தீர்வு நால்லப்பட்டு, நாடு ஜனாராயகப் பாலத்தில் அடியுடைத்து வாவத்தால்லாதி குடியிருப்பதானிய தீர்வு காணக்கூடியானது.

கிளைத்

அடியூதாலை.

கிளைகாலை	விடுமாத
கட்டியூதாலை	கோவை
கல்லூதை	நித்திரை
மாலை	ஆனல்
கட்டியூதை	விடுவதூர்குள்
மாலை காலை	வக்குவிழும்
ஏத்தனை	ஊட்டை.

புற்யாறு	காட்டமிடு
காட்டமிடு	பிழியுடைய
பாலியுடைய	அங்குப்
புற்யாறு	புற்யாட்டு
புற்யாறு	காலக்கங்கள்.
எல்லை.	

ரத்தானி.
காலங்கூரை.



ET KÆMPENDE FOLK KURDERNE

Kurderne udvandrede ca. år 1000 f.k. og bosatte sig mellem VAN-og URMIYE sørerne. Mellem år 1000 f.k. og år 612 f.k. kæmpede de mod Assyrerne og vandt. Herefter bosatte kurderne sig fest. 600 f.k. Grundlagde de MEDERNES stat og blev et rigtigt folk med en udviklet selvstændigt kultur. Deres selvstændighed varede ikke lang tid. Mange folk kom og herskede over kurderne før år 550-330 var perserne i kurdistan. Herefter blev vi besat af Grækerne, Markederne, Armenerne. Det Romerske rig og de Tatariske rige.

Kurderne boede mellem øst og vest. Derfor blev "Jordens Paradis"- Mesopotamien, som var kurdernes moderland, altid besat af andre lande. På den ara biske halvø dukkede feudalismen op og med den en ny religion- Islam. Den bredte sig og "besatte" også Kurdistan. I slavesamfundet blev kurderne undertrykt materielt af andre folk, i Feudalismen blev de undertrykt andeligt af religionen.

I det 11. århundrede kom tyrkerne og besatte deres land. Før det 16. århundrede kunne tyrkerne ikke undertrykke kurderne

rigtigt og få deres stat, men efter det 16. århundrede bredte det osmaniske rige sig og herskede over kurderne og mange andre folk mod øst og vest. De tyrkiske osmaner brugte islam til at undertrykke folk.

I det 19. Arhundrede startede den kapitalistalistiske fase i europa, men osmanerne fortsette med det feudale system og den barbariske taktik og deres rige gik derfor i opløsning. På denne tid gjorde kurderne mange oprør, men deres ledelse var feudal og bestod af godsejere. I 1, verdenskrig kæmpede de imperialistiske stormagter om at dele verden mellem sig. Kurdistan blev delt i 4 dele mellem franskmænd, Englændere, Tyrkere og persere. Efter den tid var der mange oprør i Nordvestkurdistan, som blev brutalt slæt tilbage.

Efter en fredsaftale mellem tyrkiet og de allierede, som blev underskrevet i SEVRES i frankrig i 1920, blev flere folk lovet selvstændighed, heriblandt kurderne og Armenerne. Et nyt håb tandtes i den 15-20 millioner store kurdiske befolkning.

Kurderne fik dog ikke deres land, der nu lå delt mellem 4 lande Iran, Irak, Syriaen og Tyrkier.

I tyrkiet var en Tyrkisk general gjort til præsident efter det Osmaniske riges fald. Han gav sig selv Tilnavnet "Atatyrk" Tyrkernes fader. For mange Tyrkere står han stadig som det moderne Tyrkiets grundlægger, men prisen var særdeles hård for landets mange mindretal.

Han havde gennemført et blodbad på den Arme-
niske befolkning, og forvist 700.000 kurdere
fra deres hjemegn til vesttyrkiet. I 1923
forbød han kurdisk sprog og litteratur, og
alle skoler skulle undervisningen nu foregå
på tyrkisk. Det er vær at bemærke, at de to
sprog tilhører forskellige sprogfamilier,
og at kurdisk er et Indoeuropæisk sprog i
slægt med oldpersisk. Dog hævdede den
tyrkiske regering, at kurderne var "Bjerg-
tyrkere," der havde glemt at tale tyrkisk.
Undertrykkelsen var massiv, og gennem 1920-
erne og 30'erne gjorde kurderne oprør, som
hver gang besvaredes med tvangsforsvigtel-
ser. Atatyrk's politik var klar, alle mind-
retal skulle gøres til tyrkere, der i hans
faschistiske ideologi var et Herrefolk. På
den måde forsøger tyrkerne også i dag at
assimilere os og udnytte vores Råstoffer.

I dag kæmper kurderne i kurdistan un-
der ledelse af det kurdistans Nationale Be-
frielsesfront- ERNK.

I 1970'erne udvikledes der en nationa-
befrielses bevegelse i Kurdistana og befolk-
ningen har aktivt deltaget i bevægelsen.
I begyndelsen besvarede den tyrkiske stat
modstanden med massakrer som f.eks. i MARAS hvor over 1000 mennesker blev dræbt.
Da modstanden ikke kunne forhindres blev
der started en anti-propaganda krig mod
K.N modstandsbevægelse fra de Imperiali-
stiske lande, formålet var at tilintetgøre
det kurdiske folk, sådan et eksempel blev
oplevet i Halepce i 1988, hvor over 5000
børn som ældre blev myrdet under giftgas
angreb.

De europæiske lande har altid været en
aktiv støtter af tilintetgørelseskriegen
i kurdistan. Men når det kommer til sagen
taler de om demokrati og menneskerettighed-
der.


Forts.S.50



கிளை முறை


இந்த சம்பந்தத்தின் உருவியிலேன் இந்த காங்கூ
-ஸ்ட்ரீ பல்கலைக்கழகம் அந்தக்கலைப் பேரவையிலே
நூலை வாச்தலைப் போகிறீர்களே பாடுய "Længes
etter forar" என்ற பேருக்கு இளைஞர்களுக்கு ஒன்று-
-ன் அந்தக்கலை சுட்டுத்தின் உட்கூவியிலை பொரு-
வந்துள்ளது. பேரவைத் திடிப்பிரபுஷ்கரன்னி அறிய விடு-
-படியும்பகுதி உண்டத் தந்திக்கு அதுதானமா கூதூரெய்
-பெரிம் அந்தி கண் உடத்திட்டு கூடுதல் கேட்டு -
தொடர்க்கு ஏதாவது கேட்டு கூடுதல் கேட்டு -
பிப்ரவரிக்கு கிடைத்து எடுத்து வாந்தன் என்றும்.

Længes
etter
forar



Milde
lune
wind

Værløftet at denne
plade kan være med til
at skabe
engagementer
og engasjement
og konstater
større arbejdsklasse
tilgældige i Danmark.



இங்கே வரும் சில நாட்கள் முன் அதற்கு பிரபு தீவிரமாக விடும்.

ஏனையின் கூட்டுரை என்று விடும் சில நாட்கள் முன் அதற்கு பிரபு தீவிரமாக விடும்.

ஏனையின் கூட்டுரை என்று விடும் சில நாட்கள் முன் அதற்கு பிரபு தீவிரமாக விடும்.

ஏனையின் கூட்டுரை என்று விடும் சில நாட்கள் முன் அதற்கு பிரபு தீவிரமாக விடும்.

ஏன்.

29



வாகனச்சாரதீப்பத்திரம்

பெஸுவத்தான புதிய வகுப்புகள்:

திடம்: Danmarks gade: 10, 7500 Holstebro.

காலம் 14.9.89. பி.ப: 6

திடிரிவரும் 14.09.89. வியாழக் கிழமை புதிய ஜகுப்புகள் ஆதீம்பமாக வருகின்றது. கிழங்குப்பு கிழமை வத்திரு குறைந்தது 20 மாணவர்கள் தொய்ப் பகுதால், கிழமைப்பிளவாரி உங்கள் பயயக்களே மேற்கூட்டுதலை S.P.Magesvararar, Vestegade 23, 2th, 7500-Holstebro. என்ற முகவரிக்கு எழுதியோ; அல்லது - T.f: 97410454. என்ற நூலைப்பியிடனா தொடர்பு நொடிக்குப்பதியுமேல் நொல்லாலும். மு.கு:- முத்திருமாத 600 ஏ. செஸுத்தப்படல் வெற்றும். 14.09.89, கிழ் வகுப்பு ஆரம்பமாக கிடீப்பதால் முத்திரும் யாத்தின் 12.09.89. திடிரிவும் செஸுத்திமிகுப்பதால் வந்து.

உங்களதைய சுல்தநத்துகளைத் தொப்பதற்காக அநிமுக வகுப்பு ஒன்று 12.09.89 திடிரிவும் உங்களதைய சுல்தநத்துக்குப்படி விரும்பாத பட்டத்தில் - உங்கள் முத்திரும் திடுமெப்புத்திருக்கப்படும். கிழங்குப்பு. திடிரிவும் மொழிபெயர்வுபான படை நூலைப்பற்றும்.


11.30 25 84 75 (பி.ப.)
 evt. tif 97 40 33 99

சர்வதீ பூஜை

எதிர்வரும் 14-10-89 சனிக் கிழமை திமிட் - டென்ட் டெட் 4 முன் சங்க: விழாக் கிழவாஸ் சர்வதீய் பூஜை வகாஸ் டெட்டுதாங்கி திர்மானிக்கப்பட்டுள்ளது. குவுவிழாவும் திறப்பிக்கும்பொல விழாவிலையான் தாந்து திறப்பி கூல விழும்புவோர் 20.9.89 முதல் மூன்றாக
 FEST UDVALG, TAMILSK-DANSKAB'S FORENING
 DANMARKS GADE 10 7500 HOLSTEBRO என்ற வகாஸ் விழும்புவாடு தொடர்பு வகாஸ்வாடும்.



புள்ளிமாண்.



துள்ளும் பெண்மாணை.

திணிக்கு வறுமூட்டாயேர்.

வெள்ளியுள்ளும் எனது

வினாந்து வறுமூட்டாயே

படித்து சூட்டை -

நீண் உணக்கு

பெண் சியமாய்த் தந்-

திறுவேன்

ஏடப் புள்ளிமாணை - தீ

வினாந்து வறுமூட்டாயே

துள்ளும் பெண்மாணை

துளிக்கு வறுமூட்டாயே

- சிலைந்மாண -

சூர்களின் சுந்தன்த்து,

1. இலங்கையின் முயற்சான மலீ எது?
2. இலங்கைக்கு எந்த ஆண்டு சுதந்திரம் கிடைத்தது?
3. கிழேக்கு நாட்டில் கிழேந்து பாரதம் வரை சூம்-ப்ரத்யோதி அமைத்த மகாசக்கரையின் மீது யார்?
4. பிரித்தானிய அரசிடமிருந்து இல் சுதந்திரம் பெற்றுக் கொண்ட நாடு எது?
5. கிளிஸ்த்தவு மதத்தை தோத்திலுவித்துவர் யார்?
6. "சுகுத்தலம்" இயற்றியவர் யார்?
7. இலங்கை முதன்மூலங்கள் பொதுவுடைமை ஆட்சி எந்த நாட்டில் உடுவாகியது?
8. அமெரிக்காவின் முதல் பாலதிபதி யார்?
9. கிளிஸ்தையின் முதல் பிரதமமந்திரியுர்?
10. சுந்திர மன்றல்தீவில் கால்பி வேந்து இன்மனிதன் யார்? VED DU DET???????

1. Hvad hedder Sri Lankas højeste bjerg?
2. Hvornår fik Sri Lanka sin selvstændighed?
3. Hvad hed den kejser, der herskede over et landområde strakte sig fra Grækenland til Indien?
4. Hvilket land var det første, som fik sin selvstændighed efter mange års engelsk overherredømme?
5. Hvem grundlagde Kristendommen?
6. Hvem skrev "Sahunthalam" ?
7. Hvilket land fik verdens første socialistiske regering?
8. Hvad hed USA's første præsident?
9. Hvad hed Sri Lankas første premierminister?
10. Hvad hed den astronaut, som først satte fod på månen?



தீவிரமானி தீவிரமானி தீவிரமானி?

அடுத்து அதிகமாக வர்த்தியிடும் இல் போலீஸ், அமைதியில் வர்த்துகின்றன. அமைதிர்ச்செயர் உடை என்ற விஷயத்தை பின்னால் தீவிரமானி என்ற விஷயத்தை படிப்பு கொண்டுவர்களில், சூலை நிலையில் (*gagoden*) ஏது கூற முடிந்திருப்பது, என்ற சிட்டு விரும்புவதுக்காக. படிப்புவில் அதிகமாக நோயை வாடுக்கொள்ளுதலை பெற்றும் நவர்த்தங்கள்.

படிப்புவில் வர்த்தியிடும் தொஞ்சுநாசமானால், 70 மீ திட்டங்கள் விட்டது. படிப்புக்கு "பொன்றாட்சி ஆச்சியே" என்ற விஷய. கட்டுப்பீடும் தமிழ்ர்கள் பொன்றாட்சி என்று அழைப்பது. ஏதோலி முத்து கிற்றாட்சி கணக்காரத்திற்கு கணக்காரன் பொன் என்ற அழைப்பது.

நூல்யில் அமைதி விருதாக அழைக்கப்படுகிறது. ஏது விடுவதை விடுதல், அதேன் ஏது சிலுவை குதித்தோ, விடுதல் முதல் விஷய (*905*) அமைதியின் விருதை பொறுத்ததாகும், குதாகி கேள்வியாகும், மூல குதாகி கேள்வியாகும். குதாகி கேள்வியாகும் பொய்க்காலம் ஏதுதாகும். தமிழ்த் தேசிய வெள்ளை கவுடுகள்

கால அதிக்கி மூக்குப்பட புதுக்கும்.

எனவே புதிய அந்த சூரிய கந்தியிலே
கிடுந்த விஷாலை விழ சுட்டு சூட்டுக்கூட
வாழ்ந்ததையானார்த்தாக்கிரு வழங்கிக் கொண்டிருப்பதை
விடுமீண்டுமாவர்த்தாக்கிரு ஏற்றுவாரு உறைப்பான்மும்,
உறைப்பின்றுள்ள விழ கால சுலை வழங்கந்து.
சூரியோ புதியத்தை ஏது காக்கும் வாழ்ந்தை
யிர்திடுவது. விழ சூரிய புதியத்தை தீ-
ங்குத்திடுவத செய்திப் புதியத்தையே அந்த
நோயம் திடுவதை விழ எந்த நிலைத் தொல-
க்கியா. புதியத்தை காக்குத்தை கொஞ்சநால்
நாலுக்கலே செய்யவேண, உறைப்பு விழ காலைச் சூரிய
புதியத்தை விழ குடும்பச் சூந்தர. காக்கும்
அந்த உறைப்பினை விழ சூரியை கிடுதல்
கொண்டு விழ சூரியை. உறைப்புச் சூரிய-
கிக் கொண்டு புதியத்தை புதியத்தை விழ-
விழும், விழ விழ சூரியத்தை கொஞ்சம் விழ-
விட்டது. அதோ சூரியோ காலை உறைப்பு
நோயிலை செய்துவிழ காலை சூரியே காலை
புதியத்தை உறைப்பினை விழ காலையை விழ
தொலக்கியது. புதியத்தை விழும் புதியத்தை
காலை புதியத்தை விழுவே ஒரு காலையே
விழ்வுக்கோ விழ காலை அழகாக அந்த
சூந்தர. காலை புதியத்தை காக்குத்தை
விழ காலை கிடு புதியத்தை.

அங்கு ஏது காலை விழ காலை அவ்விரை
வாயு(யை) கிர்த்து போனதை, புதிய விழ
காலைக்கு கிடுத்தி விழ, அவசர மாறுவிலை கண-
க்குடும் பெட்டியை வேட்டி, காலையை அந்தை
உள்ள காலையேயை புதியத்தை காங்கு-
ரத்தைக்குத்தை. அயிபோர் அங்கு, ஏது மரத்தை
போல் மூன்றுக்குத்தை காக்குத்தை புதிய காலை-
க்குவிளி. சமூலம் பார்த்திருத்த காலைக் காங்கா
காலை உறைப்பால் விழ காலையை கிடுத்த-

எங்கள் பாத்ர விடை. பாட்டு என்னிலேது வின் குழு வழிச்சுற்றுக்கு (yos) பாத்ர ஒரு விடை, கணக்கு வந்ததும் அதிர்ச்சியாக கிட்டத்தாக. வாட்டையைத் திட்டிய கால்கால காக்கலை கண்ணுடியில் படிப்பதையும் நான் விடுத்தி ஒரு து விடுத்தி படிவில்லை காரணமா.

வாட்டை பாத்ர காக்கல நாடாக
ALDI கணமின் கெப்பிள் அமர்ந்த கெப்பிட்டு
ALDI கீவி அப்பிள் வாந்தை வந்த கீல குமிழ்ர்கள்
வாட்டை கூஷ்டி முக்கள் பூசை விடுத்து
கிடை கிடைத்துக் கெப்பிட்டு.

அந்த வழியால் வந்த ஒளிவகையை ஏதோர்
நாடு அன்றை விடுத்துவிட்டு நாடிலை ALDI அவி.
வின் சிற்கு விட்டு கணமிழ்ச்சிலை தெரிய-
விட்டார். நாயிலை முக்கள் ஒடு குழு கூஷ்டி
பூசை, சிற்கும் பீர்கும் முக்களை கிடை
கெப்பிட்டு பாத்ரத்து. காக்கலத்தும் அந்த வாயில்
ஏதோ உண்மை பொறுத்து கெப்பிட்டத்தும் கூஷ்ட-
அந்த நாயி, நாக்கனை முக்களை ஒடு முனை
கிட்டும் செய்தவாறு, காக்கலத் தார்ஜக கேட்ட,
"Jeg har hørt at du er meget
god til at synge. Vil du ikke godt
synge en sang for mig?"

பிஸ்ட்ரோட் ரச்சியானால் காக்கல கூஷ்டும்,
ஸ்டீல் ரெயில்ட் ஏடு பால்வார் ஸ்டீல் அந்திங்
UHA, DA-DA----- UHA, DA-DA-DA-----
ஸ்டீல் குழுதாக பிஸ்ட்ரோட் கூஷ்டில் பால்வா,
காக்கல். ஒடு குழு பால்வால் பால்வான், அல-
ரோக்கன்ட்டல் பால்வாக கெப்பிட்டுத்தா.

எல்லோர் காக்கலவின் வாயில் கிடைத்
கிடை நாயிக்கு கூஷ்ட கூஷ்ட விடுத்து.

திரும்பு பார்த்தினேந் நல்லார் வையான்
பார்த்தாஸ் வையான் என்கூட்ட சென்னையே. ஏது
நல்ல வையான் வையான் வையான் பார்த்தாஸ் ஏது
நல்லான்து ஆசியானா அந்தையு பார்த்தாஸ்.
உண்மை வையான் பார்த்தாஸ் நல்லார் வையான்
வையான் பார்த்தாஸ் காக்கந்தார் எல்லோ பார்த்தாஸ்.
காக்கந்தார் வையான் கீழே வைக்கின்ற ரமா-
ராத்ரியும் பார்த்தாஸ் நல்லார் பாலு அவத்தையை
பார்த்தாஸ் கீழே சென்றால் நல்லார் மல்லோ;
"RINA"..... "det er meget stark kage"
என் ஒலையில் பார்த்தாஸ் கீழே சென்றால், காக்கந்தா-
ராக்கை பார்த்தாஸ், "Det har du rigtig godt af"
என் ஒலை கீழே சென்றால்,

UHA, DA-DA---

UHA, DA-DA-DA---

^{ஒன்று}
ஏது பார்த்தாஸ் சென்றால் பார்த்தாஸ் கீழே
காக்கந்தாக் பார்த்தாஸ் கீழே சென்றால் பார்த்தாஸ்.

- 5164011 -

ஞோற் கூறுவதன், மட்டம் கூடிட
வேல்டாம், இனா செல்லுபவனுக்கேம் திருவிவான-
லுக்கேம் வித்தியானம் கூட்டு. இனா செல்லுபவன்
கிழ்ஞவான், குதித்துபவன் போக்ஞவான். திருவிவான்
வானன் இனா போகுவான்.

இங்கி இனா போகுவதன், இனா
க்குத்துபவன் செல்லுமதன் இனா-

ப்புத்துபவன் திருவிவான்கு அங்கு.

இங்குபல நல்லாந்தன், காஞ்சிபுல
நெறுங்கள் குல்படப் போகுதன்.
அல்ப வித்தியான்துப் போகும் அஞ்சிவான்
அப்பொகுதே விகுங்கு வகுகின்றன.

HVIS ET TAMILSK EVENTYR MODERNNSRES!

SKRIVET

AF

TH
A
M
D



En tamilsk bedstemor bor i Holstebro og har en lille butik (på størrelse med en pølsevogn) ved gården. Om sommeren plejer hun at lave en slags kager, som hedder "Vadai" og sælger dem. Alle hendes kunder kan godt lide hendes venlige betjening.

Hun er over 70 år gammel og hendes fulde navn er "Ponnu kuddy Archchi". Men alle tamiletere kalder hende "Pon Archchi" og danskerne kalder hende "Pon".

I butikken har hun et lille bord og et gaskomfur og en kontorstol. På bordet ligger mange papirtallerkener og servietter o.s.v.

Hun plejer at sidde på sin kontorstol og laver både stærk og mindre stærk "Vadai". Hun har mange kunder som både danskere og tamiletere. Der plejer hver dag at komme en "specieal kunde" og stjæler "Vadai" og spiser dem. Det er en krage. Bedstemor "Pon" er meget vred på den.

Kragen er vant til at spise både stærk og mindre stærk "Vadai", men kan nu bedst lige den stærke. Derfor anbringer bedstemor "Pon"

alle sine "Vadai" i en glaskasse.

En dag, da bedstemor "Pon" fremstillede "Vadai" i sin "butik" slap gassen op. Derfor gik hun hen til en mønttelefon og ville ringe og bestille gas. Men hun vidste ikke, at kragen gemte sig oppe i et træ. Imens fløj kragten ind i butikken og tog en "Vadai" i sit næb og fløj igen hen til ALDI marked og satte sig på taget. Da bedstemor gik til butikken igen, fik hun et chock. Fordi, kragten havde ødelagt hendes glaskasse.

Der kom nogen tamilere for at købe ris i ALDI marked og kunne godt mærke duften af bedstemors "Vadai".

I det samme kom en dansker med sin hund og gik ind i ALDI marked, og hunden stod udenfor. Hunden kunne også mærke, at der var en anden duft og kiggede sig omkring og fandt ud af at den kom fra kragten, som havde en kage (Vadai) i næbbet. Hunden kunne godt tænke sig at smage kagen (Vadai). Derfor sagde den til kragten "Hej krage! Jeg har hørt, at du er meget god til at synge. Vil du ikke godt synge en sang for mig?"

Kragten blev meget glad for det hunden sagde, og begyndte at synge en moderne dansk sang. "UHA, DA-DA.... UHA, DA-DA-DA...."

Kagen (Vadai) faldt ned fra kragtens næb og hunden tog kagen i sin mund og begyndte at spise den. Kragten blev meget gal på hunden. Smagen af den stærk kage fik hunden til at tænke på Asien. Så kiggede hunden på kragten og græd og sagde til den:

"PUHA.... det er en meget stærk kage".

Kragten grinede af hunden og sagde til den: "Det har du rigtig godt af". Så begyndte kragten igen at flyve over mod bedstemors butik og sang, "UHA, DA-DA.... UHA, DA-DA-DA....".

.....சுந்தகக்குவருந்து.....

பாஜு யும், சோடுவும் கிண்ணபிரியாந் நண்பர்கள், இனா
ரும், ஜெரே பாடகாலீயில் பந்தாம் ஏபிபிள்ளை கிழுவியா
ண்புள் தேர்வுக்காவிய சீட்டிலக்கம் பெற்று -
தேர்னவ ஏநிர்தோக்கியுள்ளவர்கள். கிழுவகும் யடு
ஷ்டாராயாகுவர் சுந்திததுக் கொள்ட எபாகுது தங்க
தான் தேர்வுக்காவிய சீட்டிலக்கம் என்ன என -
அநிற்கு கொள்ள ஆர்வம் கேவிட்டவர்களாகு. பாஜு
சோடுவிடம் தன் சீட்டிலக்கத்தைக் குறிபிடிடவிடு
சோடுவின் சீட்டிலக்கம் என்ன என யினாவின்.
சோடுவும் உனது சீட்டிலக்கத்தை நான் அநிற்கு
கொள்ள விட்டேன் எனக்காவிய கிலக்கத்தை
நான் புதிய முறைக்கும் வியாக்கின்கூட்டு, மேந்தாஸ்
கண்டு பிடித்துக் கொள் என்று வியரம் ரொல்கி
வைத்தான்.

நான்கு என்களைக் கொண்டது எனது கிலக்கம்,
இதாராண்திற்கு :- 1222

இருஙவந் என்னீப் போல் ஒது மடங்கு என்னீக்கை
கூடியது நான்காவந் என்.


இதாராண்திக்கு :- குதல் என் ஒன்றால் நான்காவந்
என் கிருண்டாக இருக்கும்.

இருண்டாம் மேன்றம் என் சம எண்ணீக்கையுடையது
இதாராண்திற்கு :- கிருண்டாம் என் இருண்டாலும் -
மேன்றம் என் யும் கிருண்டாகத்தான் கிடைக்கும்.
முதலாம் கிருண்டாம் எண்ணீப் போல் ஒது மடங்கு
எண்ணீக்கை உடையநாக மேன்றம் நாலாம் என்
கிடைக்கும்.

உதாராண்திற்கு :- முதல் கிருண்டு என்றும் பன்னில-
ஞ்டாலும் மேன்றம் நாலாம் என் கிடைக்கிறவாக
கிடைக்கும்.

கிழுவை எனது சீட்டிலக்கம் மேந்தாஸ்
கண்டு பிடித்துக் கொள் என்று ரொல்கி விட்டு இவை
ஆய்விடத்தை விட்டு அதன்ஜுவிடான். பாஜு மண்-
கையைப் போட்டுக் கொள்பின் கொண்டிடுக் கிண்ண-
முந்தாஸ் பாஜுவுக்கு உதவியிடப்பட்டுள்ளது. பார்க்கவாம்.

- முத்து மனி



திராஃப்காட்சி

தொல்போக்கு காட்சி
தேவநாயக அமைச்சர்
வரவை; 1922 ம் ஆண்டு
திறிய நகரமான ரீக்ளி
இடாகுவதானில் தீர்மானம்
ஏற்ற.

திறிய எண்ண நகை
ஒ விடை பார்த்து உருத்தி
எண்ணர் கூத்துவந்தார்.

அப்போது விடையில்
வடிவ் கடித்து. அவர்கள்
நோய் நிபுணம் ஏன்னையோன்.
ஒட்டுத்தும் அதிகம் காண்டு
பழன்கீ.

தீர்மான் அமுநாத ஆகிலியார்
நான் இடுபூரான ஜனங்கள்
ஏன்றான் என்பவர்கள் கூட
பிளோ பாஸ்டர் அவ்வழியில்
ஏதோ வித்தியங்களை
வியல்கூட உண்டு என்றை
நொயர்க்கூர்.

“ எனக்கு விரோதம்
கொண்டிருந்து கேள்கூட பல
நாளங்களுக்கு வடிவியும்.
ஆகையால் பிளோ மற்றுவர்களை
மிருந்து வேற்றப்பட்டாராத்
கிடீக்கிறார். கிவாபுப்பீயால்
பான் சோசு கூறாயும் கிழவான கிளாவினோ” என்று என
வருடங்களுக்குப் பின்கூட என்றான் சீழேயுள்ளார்.

ஓய்க்கப்படும் அமுநாதன் எனவன் மாநிலார்
ஒன்றாக கொட்டிக்கூடு விட்டு நூழம் அவைதாக விட்டுக்கொண்
கிலியார் என்றான் குறைய்வார். “ இன்ன் விட்டி
ஏன்றால்தான் மாநிலார் குறைய்வார்”
என்று பிளோ சீழேயிருக்கார்.

ஈர்க் கிளிக்குறைந்தால் மாநிலத் தாங்கவிடகார்.
ஏதும் பதில்லை இல்லாதது வருட வருப்பில் மாநிலத் தூபாச
கிடர். மீண்டும் காத்திரீப் பில் காந்தகங்கு வருடப்
படிப்புப் படிக்கும் வருடங்களே சென்று அவ்வுடம் என்ன
படிப்பிக்கவேண்டியது என்றால் அவைகளிடதார்.


பிளோ மிகவும் கொண்டான் படித்தார். காட்ட
கிடைக்கின் பின்னால் வருட வருப்பில் காந்திக்கப்படும்
உணர் காலியென்று கொண்டார். படிக்கின்றிருக்கின்றார் கிடீக்கிற
படிக்கு படித்தார்.

இடு என் பாடசாலை புடிந்து போம் பிளோ
அல்லப்படாதயில் ஏதோ எடுத்திக் கொண்டிடுவேப்பாடு
கிடியிருக்கிற என்றான் கொண்டார். காந்தப்படாதயில் மாம்
கீழ்க்கு வருவதிட்டிருந்ததற்கும் பார்த்தார்.

“ என்ன அவ்வுடம் செய்கிறவீ? கிழு என்றால்கூ
ப்பார்ந்திய படம்” என்று அவ்வூர்கு என்றால் போட்டார்.

“ இன்ன் எந்த இன்றைக் கண்டு பிடிக்கவீ
படம் தூர்க் கிழு. என்று கொண்டியிடப்பினி. இல்லாவது காலா
படம் தூர்க் கிழு. என்று பிளோ சீழேயிருக்கார்.


“ உண்டாடய கொட்டிப்புத்தான் என்ன”
என்று கிழியை விடப்போடு ஏற்றால் கோட்டார்.



இது ஸ்தாபிக்கும் கண்டுவிடகே வேண்டும். கொஞ்சினாட்டாக பட வல்ல அதைப்படை". யான் மிளோ இருந்தார். இவ்வ வெள்ள அதைப்பற்றி ரகஸ்வை அதைப்படிடாகுங்கள். பின்ன் வெள்ள காலியம் பற்றி இங்கள் இடுவதேக்குத் தீர்ம் விடாவும்.

1922 ம் ஆண்டில் பொட்டியா புதுவையைக் கிடுக்கிறது. ஜகங்கிய அமைச்சரவையின் அப்போது குப்பதை இரு ரூபாயான வாதாலும் விலையுமிகுன் கிடுக்கிறன.

ஆகை 1922ல் சுதாஜ வைத்து கூயான் இருந்துகிணம் கோட்டியா ஒருங்குவெற்றியை வெற்றியிட்டது என்று அழிவியுக்கிணக் கொட்டினார். அவர்தான் விடாலா.



Drawings on a blackboard

வினாக்களையின் ஒன்றாகவும் வெற்றுவது மூலம்.

பின்னால் ஒன்று விலையத்தின் ரத்துவை ஏற்றுக்கீச்சாக்கியை கண்டு பிடித்த வேறு இருந்து இயல்லவிட வேய்த் தொழியைப் படித்தார். ஆகை படத்தினை கொஞ்சம் பின்மை அதைப்படியும் இயிப் பார்க்கி வேய்தின். பின்னால் சீத் தொழியைப் பின்மை கொட்டியிட்டு வேய்தின். பின்மை கொட்டியிட்டு வேய்தின் பின்மை கொட்டியிட்டு வேய்தின். கிடுக்கிறார்.

பின்னாலும் கிடுவதையு நிற்குமிடடிப்புமாற்றி அதுவதை மற்றிக்கை கீழ்ப்படவின்மீ.

அவர் பிடிப்பாலும் அவற்றை வைத்து வருவது பின்னால் அழிவியுடைய எல்லாக் கொரிவிக்கும்கூடும் ஆதாரம் கொட்டினார்.

அதைப் படத்தில் வடித் தீர்வியின் விடை போக்குவரத்து இடும்பம் நித்தி என்ற அவர்கள் வழிக்கு விரும்புத்து விட்டு கிடம் வேய்க்கிறது. பின்னால் மேல்கூம் விட்டு.

இனங் விக்குவியின் விடை கீர்வியத்துவம் வைத்த கிடைத்திரும் கங்கிளிக்கவின்றை.

பிரபுவரிய சந்தர்ப்பம்.

1926 ல் பிளோ "போங் கூச் கிர்வி" என்றும் ரெவின்றோ கூடு கீம்புவியின் ஏதிட்டு போல் வெளியெல்லான்.

பிளை வேல்லத்து கீழ்விக்கு யாகும் பெட்டு விவரங்களையுடைய வழக்கு வழக்கம். அவர்களிலே ஒருவர்களைச் சூழார்ஜ்ஜி என்றார்கள் என்றார். அவர் சொல்லுவார்களில் கொள்கின் வழக் சொல். பிளைவுடன் ராமல்லத்தே. வேல்லது பேர்க்கு எடுத்து என்றார்களுக்கும் மீண்டும் பிளைவுடன் மத்து அக்கணாற என்பதை கீழ்க்கண்டு விட்டது. கீழ்க்கண்ட சீபவெள்ளன ஏழூர் உதைப்பாளியார் பிளைவுடன் வேலை வேல்லது என்றும் எந்தெந்தார்கள் என்றும் என்றார்கள் பார்த்துதூதின்தே.

ஒட்டு நான் காலை வெள்ளன் பிளைவுடன் ஜான்தும் தினு 2 நான் உதைப்பாளிக்கு அஷத்திக்குந்தார். தீய அடுத்தும் வேலைவின் ரதாகலக்காட்டி சூக்கு விடப்பிரபுவிய விடயங்களின் கைஞ்சிக்குத் தொடரவுக்குர். தீநூது தீட்டு சூக்காயும் விளங்கிக் கீழ்க்கீர். பிளைவுடன் சூக்கு விடப்பிரபுவிய விடயங்களைப் போய்க்கூடிக்கு அவர்களை அத்தனை உதைப்பாளின்தே அதும்பத்தின், பிளைவுடன் மத்து நான் அஷ்டாக்காக்கலை பிளைவுடனுடைய கண்ணுக்கொள்கின் வேல்லன்.

பல கடுட வசநத்து சூக்கு ராமுவர்மன் "நான் அஷுக்குத் தீவராளியமான மகிழுங்களை" என்ற தீலையிலை குடு முத்திலும் எதுதியிக்குந்தார். அஷ்டுபி முத்துக்குத்தின் பிலை வடன் தீதிர்த்து மாலை கோருப்பற்றி ரத்தியிக்குந்தார்.

பிளை பாந்து வேல்லத் தீநூத்துக் கைஞ்சிக்குந்து வேலை அஷ்டுபி டாக்குதல் சீரங்கம்பட்டது. பிளைவுடன் சூக்காக பிளை சிஸ்டாக்குகிற்கார். அவர் அஷ்டுபி விடப்பட்டுகிறீர். அவருபு அஷ்டுபி பிடிப்பின் பற்றி சொல்ல விட்டுக்கீர்களாக மகிழுங்காகக் கொண்டுபட்டார். அஷ்டுபி அஷுக்கான் தீபிப்பிட்டுக்கீர்தார். பிந்தார்க்கும் கந்தெந்தப் பயயங்கு கிடைக்கவின்தே. விட்டுக்கான மனிசுகை மாலைப்பட்டார்.

அஷ்டுபிய மாலை சேஷத்தீன் விடுதியில் வைக்கவிடு அக்கணாற நெங்குபோடும் வீல்லாத அஷு உதைப்பாளிக்குத்து. பிளைவுடனுடைய நெநிம் கொலிமாற்றிய கண்ணு மத்திலை அதுக்கணாற உதைப்பட்டது.

நிறுத்த நெட்சுளின் பிடு அவர் பிளைவுடன் தான் பிரோ ரெவேர்ஸ் எஸ் பி பிரைக்கிள்கே கூட்டுப்பு சூக்கார். அவர்கள் வடத்துப் பிடுப்பு கூட்டுப்பு வந்தார். அவர்கள் மத்தியிலில் குனக்கர் அஷ்டு வந்துவர்க்காண்டு அஷ்டு குனம் சூக்கு விடுப்பாடுடைய வடத்துப்பிலில் அதுக்கணாற சூக்காண்டு அமருத கந்துபோடுப்புமிகு ஜான்து வடத்துப்பில் 25, 100 ரெங்காங்கள் கொடுத்தார்கள்.

பிளைவுடனுடு அப்பிரைக்கு 20 வயதுகளிலிக்கின்றது. கூக்குநார்ப் பயயங்கு வேலை வைய்வதையும் நிறுத்துக்கூடியதைத்து. அங்குபிடுப்பிலு ஜான்து போடு வேலைத்தையும் வைத்துத் தடிந்தது.

விருட்டுக்கூட்டுக்குக் கிள் சிட்டும் :


சிட்டுவில் ஒன்று கண்டு விடப்பட்டிய வளையல்தங்கள் இடு கட்டும் ஆக்கிய அமைக்காவின் அதிகாரம் வழங்கி வைக்கி எடுத்துவன்றும், எந்தெந்த கட்டுத்தின் கிள்கு விடப்பட்டிக் கொடு விடும் கூறி ஏடுத்து வேண்டும்.

கிள்கு கூறில் இடு நிபுணத்தை கண்டு விடப்பட்டிய அதிகாரம் விடுவதைக் கொண்டிருப்பதையும் மார்ஸ் விட்டினால் மாத்திரம் அக்குத் தீர்மானம் கிடைக்கிறது. அதிகாரத்தைப் பிடிப்பதும், அவ்வாறு அதிகாரம் தயார்ப்பட்ட பிர்ஸர் வேறு எதிர் படிக்கும் அக்குத் தீர்மானம் விடுவது உடனம் இக்கு செல்கிறது கூறுவதை போன்று விருத்தனாக படியாது.

ஒருக்கிய அமைக்காவின் அதிகாரம் வழங்கிறேன் கூறுவதை கிள்கு குதிரைப் போன்று விடுத்துவர் யார் என்றும்; கூறிப் பிடித்துவரே அதை உடனமயாக்கும் அதிகாரத்தைப் பார்த்துது.

பிடிவே பிளோ ஒன்று கண்டு விடப்பட்டிய தம்பக்குத்தமான வளையல் நிலைநடந்து கட்டுத்தும் இன்னொ அதிகாரம் வழங்குவதும் ஆனது கூறிக்கு விடப்பட்டிய உடனம் இக்கு விருத்தி படிக்கார.

ஒதுக்கில் கிடைக்காது விடையே கண்டு விடுத்துவார்?



பிழையேர்: பொதுமன்ற வினாவடிமிர் சிலூரிலின் எண்முகும் ரத்தாஸ்க் காட்சியாக்கிய அதாய்ச்சியில் படிப்பட்டு இருக்கார்.

பிழை பாடசாலை: தூலக்கீத்தில் படித்து படித்தும் ரத்தாஸ்க் கேவிரூபுவர் ரத்தாஸ்க்காட்சிக் கூர்க்கிடிப்பீஸ் பிரைஸ்டெட் ரூக்காய்ஸ்டையவில்லை கூர்க்கூது வாக்கித்திருக்கார். அக்குத் தீர்மானமின் மாணவர்கள் கிடைத் தீவோரிடின்.

இப்போது சிலைநிலை பிரபுவியை உழடியோ கும்பி ஒன்றை மேலூரையெல்து சொன்னிட்டுக்கொள்கிறார். அந்தே கும்பிக்கீ சொல்லத் தோர் சுமாதிகிழுக்கு எழங்கிக்காட்டி குளித்திடிப்புக் கொண் பெறும் ஏதாவத்யான மனத்தைத் தொடுத்திடுகிறார்.

நிதியோக்கிள் வகுக்கும் சுகோதிக்குக்கும் , சிராவிராம்பிக் கோவில் வகுக்கும் பிரபுவுக்கும் பெரும் மூலம் விதியாலும் , விதிமுறையும் விதிவையை விடுவரும் தெரியாதால் எழங்கிக்காட்டி சம்பந்தமான , ஒடுவரதை கீக்காத்தோமாற் ரூபாவர் சூபித்திடுக்க வில்லை .

அதன் அவைக்காலின் சுகோதம் வழங்கி சூயங்கு கிடித் திருவூரைப் பற்றியும் கூன்று ரூபாவும் , திருக்கிணறுப்பில் கிடைக்கும் விவரதை விட்டு விடுவதும் விடுவது மாத குறிக்கும்போது சுகோதம் வழங்கி சூய அநிறது என்றது.

கிடையில் சுகோதிக்கீல் பிரபுவும் தீர்வை தீர்வர்த்திக்கு ஒவ்வொரு கிடைக்கும் விவரதை விட்டு விடுவது அத்தனை விவரத்தை கூறுவது. ஒடுத்தாக கிடைக்கும் வழங்கிவிட்டு சாப்பான் கிடைக்கி வாசிக்கு கிடைக்குமிடிப்புச் சூயங்கும் என்று கேட்டு எடுத்திடுக்கிறான்.

மூடு விடுவில் கிடைவாயும் சூயாக்கு ஆலோவிப்பதுக்கு அடிக்காரியை அடைக்கிறது.

அதில் சுமிகியனை கீர்த்தி சூயங்காவுடன் , கிரந்த அடைவில் யான் முதல் விடுவில் நூலாகில் ஸ்டாப். விடுவான் சூயாகியிருப்பார் என்று புதித்து புதித்து விடுவான் பிரபுவுக்கு கூறுவதும் என்றும்.

அதிகராத்துக்கு பிரபுவும் அவருது வழங்குகிறதுக்கும் தூயாராக கீர்த்திக்குக்கொள்கின்றன. எனிலும் பிரபு சாப்பிராண்தில்கூவாக கிடையும் போது முன்முதிருக்குவது கூடுமிகுப்புத் தோட்டு விடுவதுக்கும் அதிகராத்துக்கு ஏதாதுமிகு சிறுநூல்களும் கிடைக்கின்றன.

1982 ல் சூண் முதல் சிதுவாக தெரிவிக்காட்டியின்றி விடுவாக கூறுவது விடுவாய்க்கியின் போல் விடுவும் விடுவாக விடுவாக்குமாக விடுவாக கூறுவது வழக்காகவிடுவதும் கூறுவது.

"அந்த விடுவாய்க்கு நீங்கள் கிடைக்க வேண்டும் போதுமாயும்" என்று விடுவாகர் கேட்டார்.

"பாட்டால் முடிச்சு முடிச்சு கூடுத்தில் விடுவாய்க்கு விடுவாய்க்கு கிடும்பல்லத்தில் விடுவாய்க்கு விடுவாய்க்கு"

"அந்த விடுவாய்க்கு மார்த்தார்ஜனா" என்று விடுவாகர்.


"நீங் எனது விடுக்கால அவையில் ஜென்றீஸ் பொருள்கள் என்பதை பார்த்தார்.

"நீங் கிப்போது என்றா?"?

"எனக்குத் தீருவியது."

"அந்த அவையில் ஒடுவராதான் நீங்களுக்கு ஒத்து பிடியும்" என்று கூறினார் வழக்காக்கிடார்.

அதிரியர் தொல்மென்று பகுடும் பட்டும் தோட்டங்கப்பட்டது. திறுதியின் அவர் செருறுதி பாடாளியில் விட்டுள்ளது கல்வி கூறுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அவரைக் கொண்டுவிட்டுள்ளனர்.



அதிகாரம் வழங்கி நோயில் விழுந்தே நோயாடுவதற்கிணங்கு,

நாட்டை அதிரியர் தொல்மென், இதேப் பிரதேஷத்தில் கிடைத்து... பிள்ளை : ஒவ்வொது தோட்டும் அவரை பிள்ளை கூறுவிட்டுவிட்டு ராப்பாந்து பிள்ளையீர் வழக்கங்களைக் கார்த்து தோய் மின் விளக்கில் காந்திர்.

" திரு. ரெஸ்மீன் அவர்களே ! உங்கள் மாநாடுகள் கிடைத் தினோ தீங்கு தோட்டிக்கொட்டி கொட்டு விடுபிப்பு மற்றும் விடுவது ஏன் வகையிடம் தீர்வுபிடிக்கிறார் " என்று வழக்கங்களின் விளக்கிட்டார்.

" அது அப்படிம் கொய்க்கார்."

" பின்ன தீங்கு கால்மெடிப்புப் பாத்தி என்ற காந்திர் தீங்கு நினைவிக்கிறார் "

" அம் " ரெஸ்மீன் கூறுகின்ற இல்லைப் பாடாளிக்கூட்டு தோட்டங்கள்.

" பின்ன இதேப் பிரதேஷத்திலிருந்து பாடாளியின் படிக்குத் தொடர்பு விடுபிப்புகள் கூடும் வகையில் தோட்டிக்கொட்டி விடுப்பு நியை விடுவது விடுவதுத்து... கிடைத்தும்போது தீர்வுப்பிடிக்கிடும்.

பின்பு அவர்களினுடைய கால்மெடிப்பு பின்னே கொட்டுவதற்கு விடுவதுத்துப் பாத்திரம் மல் கிடைவிக்கூடு கூறுவியர் என்னவை கூட்டுக்கூடு.

அதிரியர் தொல்மென்று பின்ன கூத்து விளக்கங்கள் கூறுவின் கிடைத்து. பதிக்காறுக்குயும் ஈயயுல் தோட்டிக்கொட்டி

நம்புதி நாயகர்வீரர்... புதைங்கிற நாயிரு குடும்பங்கள்... நிராவாசிகள் தெருவுகள் சூரூபர்.

கிழங்காறங்கள் பிலோங்குடி ரெஞ்சிக்காட்டி தங்கவிடத் தீர்த்தநூற்றிய உரையையும் அதைச் சொல்லும்கூடும் உரையையும் வழங்கவிட்டன. அங்கு தொடர்வேல் ரெஞ்சிக்காட்டி விருப்பின் உலகங்களிய மனமில் பிள்ளையாக இருப்பதை இராடவில்லையது.

பிள்ளை ஏற்றுவிசிக்கின்றிடம் பிலோங்குடியையும் நூற்றும்பைக்கு பிள்ளையையும் குத்தியதீர்த்தும் சொல்கின்றபட்டன. ஆக்குவாசிகள் ரெஞ்சிக்காட்டி உற்பத்தியில் கூண்டு இருவது வழக்காங்களின் கையங்களிட்டு வருகின்றன.

பிலோங்குடி இங்கு மாற்றும் வைந்திலிதி விவரது ராங்கு முதலாவில்லைத்தும், வார்த்தங்களை மூலமாக பிலோங்குடி, விசங்காங்களை மாற்றும் அதிகரியாது என்கின்றும் சூத் துறையிலிரும் கிருந்துமாக விருந்துமா.

— பிலோங்குடி தெங்காங்கு வாஸரை
உற்பத்திக்கூடிக்கூடிய வைப்பட்டது

— பிலோங்குடி : K. R.
HOLSTEGRO.

ரூபநாள் ஒவ்வர் பலதாலம் இங்கிலாந்தில் குஞ்சு விட்டு உள்ளதே வந்தார்.

அவர் எதற்குறைக்காதும் ஆங்கிலத்திலே குஞ்சத்தார். செய்துபட்டார், இளங்கு குவனித்து அவனை பேர்வார் தனது மகனிடம் "எனினும் இளிலுடை ஸபாயின் எல்லாத்தகுக்கும் கிழுவின்சி கூற சூத்துன். ஒவ்வுக்கும் ஒன்றும் விளங்குகிறேன்... கிவன் என்னதான் சினித்தீக் குஞ்சிக்கூடுக்கிறன் என்ற கேட்டார்.

அந்த அவனது கால் "அவன் குஞ்சாலம் இங்கிலாந்திலே குஞ்சத்திலே தூஷிடே மறந்து போன்று... அதோன்று இங்கிலாந்திலே குஞ்சக்கூற்றுன்" என்பதில்லைத்தான்.

குஞ்சக்கூலை குஞ்சன் ஏடி-பூங்கை குஞ்சக்கூலம் அவனுக்கு குஞ்சத்தாலே தூஷி கூடி மறந்து போனன் என்கிறும் இப்ப குஞ்சக்கூல் குஞ்சக்கூலை குஞ்சிலிடை மறந்துமாட்டான் என்று எப்படி நம்புவது சூரூபர் சீ பார் கிவன் போது போன்றால் பார்த்தால் குஞ்சிலிடை குஞ்சக்கூலை பார்த்தாலே குஞ்சக்கூலை இருப்பது திரியப் போறுன் என்று..

— நீரன் —

எந்தெந்தம்?

உலகம் ஓய்க்-

ஆய் நாளிலே ஆதாம் என்ற ஆதீங்கும் ஏவான் என்ற ஆய் ஆய் கிடந்தார்கள். உலகத்தில் ஆக இரண்டே கூட்டுப் போன்ற மாந்திரம் தன் படைக்கப்பட்டிருந்தார்கள் என்னால் ஏவ்வோலும் அறிவேங்கும்.

ஆறுமூண்தில் ஆஜீமாங்கும் படைக்கப்பட்டு சிவனுடைய விளாதூம்பில் கிடந்தத் தெள்ளுள் ஏவான் தேர்த்துவிந்தப்பட்டான்.

ஒடு நாள் எ.டி.

தோட்டதை விட்ட சென்ற ஆதாம் யெடுக்குமாரியும் நீஞ்சு தீவிரம்பாரிஸ்தி. கிழவைச் சொல்லுக்குத் தன்வன் நீஞ்சு யிருந்துகொயம் வந்தது. குறைவன் ஆரையைப்பகுத்து "எங்கே கிழவையு தேர்சூம் பேரின்குத்தின்ற், சேஷு எந்தப் பங்கிலேஷு கல்லாம் புரிந்திருந்து உள்ளென்றைக் கூறுப்பிக்குன்" என்று கூறினான்.

என்ன என்ன! என்ன நீ

கிழவைக் கேள்விக்கூடு, கிண்டு உலகத்தில் நீ யடு வெள்ளாக்கிம் தான் கடுக்கின்றுய. உள்ளை தவிர சேஷு பெற்றிஸ்து என்று சமாதானப்படுத்தினான்.

கிடந்தாழும் அவனுக்கு

நாமின்தை ஏர்ப்படவிஸ்தி. குறைவன் உழுங்கும் வாயு வோஸ் ம் ஆதாம் அகிள்கொள்குத்தார்கள்.

ஆதாம் பொறுத்துக் கொள்கூடியது. கிழ தான் தக்க கூவம் என்று அவனுக்கில் சென்று ஆதாமின் விளாதூம்புகள் என்னிப் பார்த்தும் இருப்புகுற்றார்.

தமிழாக்கம். கே.ஆர்.

பெண்கள் கில்லையள்ளுப் பூண்களுக்கு ஆவுக்கீலி கிடைத்திருக்காது. ஆறால் பெள்களே கில்லையள்ளுப் பூண்களுக்கு ஆவுக்கீலி கிடையவிக்காது.

- மாரோ -

Twil.

Eva blev skabt af Adams ribben. En dag drog Adam ud for at arbejde i sin mark, og kom noget sent hjem. Derover blev Eva temmelig vred da hun ikke vidste noget om årsagen til Adams sene hjemkomst. Adam var næppe kommet indenfor døren før hun rakte til ham : " Hvor i alverden har du dog været henne, siden du kommer så sent? Har du sovet med en anden kvinde?" Adam svarede, at hun ikke skulle sige sådan noget vrøvl, for hun var jo den eneste kvinde på jorden, sa hendes vilde påstande var det rene sludder. Men hun blev ved med at skælde ud, lige til Adam faldt i søvn. Adamsov fast, da Eva sneg sig hen til ham for at tælle hans ribben, for at forvisse sig om der ikke var blevet skabt en anden kvinde uden hun havde faet nys derom.

K.R

எழுதப்பட்டு வரியாத
எத்தனையோ பேர்களில்.
மொழும் ஏதேனுன்
அதனாற் தூண்
இலு
குவினதப்
புத்தகத்தங்க
விழித்துப்
போடு சிட்டான்.
- கவிஞர் வாலி -

(முறைந்த கவிஞர் கல்லூரியில் பற்றி உண்டு
ரெதியா.)

Fortsæt side: 27

At være tavs over massekrerne i kurdistan er ensbetydende med at støtte massakrerne.

Som resultat af disse fordeltes hundrtusinder af deres mennesker til de europeiske og asiatiske lande.

Dels ekonomisk, dels socialt og politisk tilbægestående af deres mennesker ankom til Europa. Tankemæssig var de meget reaktionære, de præsterede en type der ikke kunnetænke og der ikke kunne tegne sin fremtid. af disse grunde har de været i en krigstilstand mod den europæiske kultur. På den ene side fastholdte deres feudale livsfattelser og på den anden side har den 2. og 3. generation fjernet sig fra menneskeheden i europa . Dette har medført mange familie tragedier. Der blev ikke givet de rigtige løsninger til problemerne. I stedet for et løse-problemerne har de forvrængt dem og ingen havde mod til at fortælle sandheden til deres folk.

Derfor mener de, for at deres problemer kan blive løst fra bunden bør deres land træde ind i demokratiet, ellers ville deres problemer aldrig blive løst.

நகட்சாலம்.

இங்கு

எல்லோட்டும்

புதார்ப்புத்தகம்,


இநால் —

எவன்டும்

நீடிப்புத்தகம் இல்லை!

— தவிர்வாழுத்தி -

சிறுக்கெழுத்துப் போட்டி. 2 KRYDS OG TVÆRS. 2



இங்கு உங்கள் முறையிலிருந்து ஒத்திவாத எடுத்தும்:

இழுவலகம் பாவுண்டு;

முத்திரை

Til:

"CHANCHIVE", K.T.Nr:2,
Tamilsk Dansk Venskabsforening,
Danmarksgade-10,
7500 Holstebro.

கிழ்ச்ச மட்டுக்கூடுதல்:

Afs.:

Navn: _____

Adresse: _____

Bestyrelsen i Tamilsk-dansk venskabsforening

Formand:

Flemming Skindhøj, systemingeniør på B og O i Struer. I fritiden er han formand for Tamilsk-dansk ven-skabsforening, formand for Mellemfolkeligt Samvirke i Holstebro, medlem af den lokale Nicaragua komité. Ved i øvrigt en hel del om solfangere og deres opbygning(især reparation af dem) Ellers katte og husejer.

Næstform:

: Karuna Sinnathamby, mesterbager, der kender ALT til det daglige brød hos bageren pa Viborgvej. I fritiden en særdeles hårdarbejdende næstformand i foreningen, hvor han bl.a. er storindkøber af chilipulver. Han varetager foreningens interesser på aller bedste mадe. I øvrigt er han en højtideligt fodboldspiller.

: S.T. NATHAN, teknisk assistent udi maskin- og byggelinje. Sørger for, at økonomien i foreningen er i fineste orden. I fritiden samler han på mønter og trimærker, samt yder sit til cricket klubbens store succes.

Sekretær:

Gertrud Schultz: Lærer på Bøvling Idræts efterskole, hvor hun prøver at proppe viden ind i hovederne på de stakkels elever. I fritiden sekretær i foreningene, desuden formand for Holstebroegnens amatørteaterudvalg. Instruerer skuespil rundt omkring(med større eller mindre held). Drøner normalt rundt som forvirret flue i flaske.

Sekretær:

Thiageswara, studerende og sekretær for foreningen. I fritiden danseinstruktør og danser med stor succes. Hun er verdensberømt i Danmark, desuden er hun en glimrende skuespiller.

Menigt medlem:

Carl Christian Sand Jespersen, hårdt arbejdende person på Parkvænget. (Et plejehjem i Hølstebro). Menigt medlem af foreningen, kommer med mange gode ideer. I fritiden beskæftiger han sig desuden med særliges mange ting.


Menigt medlem:

Jega, studerende, i foreningen er hun medlem af festudvalget. I fritiden broderer hun og samler på frimærker. Hun er også ferm til at skrive på maskine og skrive dagbog.

இரு கிடந்திஸ் ஒரு பெரிய கூடம் செய்யிற்றத்து. மினிகு கூட கிடந்தெயியிஸ்ஸாமல், மக்கள் கூட்டம் அந்த கிட்டங்க அடைத்துக் கொண்டுகொண்டு வருகிறது. அப்பொழுது ஏனோன் மேடையை போக்கு இறுதியாக கம்பிரீமாஷ மேடையை "நான் கண்புப் பகு அடைஞ்சே தீரவேண்டும்" என்று அங்கே போய்த் தும்பிக்கையேற்ற மக்கள் கூட்டந்தைந்த சுன்னிக் கிளங்கு, இறுதியான நடை போடுகின்றன. மக்கள் கூட்டம் அவனை இறுதியைக் கிண்டு அவனுக்கு வடிவிலைக்கு வருகிறது, இதுக்கிழ் கொள்ளுகின்றது. கனக்களை ஒரு வைசியத்தை அடைய இறுதியாகவும் நடை போடால் மக்கள் அவனை மாற்றி, அவன் தன்னையை வட்டி தனை அடை வசூல்க்கிறத் தங்கள்கள் வான உதவியை அவனுக்கு இடம் வார்கள். நன்றா-கூடும்

இரு முட்டாள் தான் முட்டாள் என்பதைக் கண்டு கொண்டும் போகு அறிவானியாகி விடுகின்றன.

—யானோ—



மூஸர் கில: 1, தலை பக்கம் விள் வாறுபடத்திற்கான மா. ரகர்கள் சுதீகிட்டு ஆழப்பி. வைத்த ஆக்கங்களினிடமிடத் து பத்திரிகைக்குடும் நடவர்த்த ரத்திய ஒய்த் தீஞானியின் கழிந்தயிலே இல்லை வானி. யிட்டுள்ளோம்.

தலையினினாய்க் காடி விழ்ஞம் தனிமனிதர் சுதீத்திரத்தால் உவகை கொண்ட உவகுமத்தென், மாசோ விஸெக்ஸ் உடைபடபேப் போன்றனால்- விள்ளு உருசல்ஸ் உந்தத்துவோ!

பிராஞ்சு பட்டபாரிதிலை
பிராஞ்சு வங்கு பரிசும் தங்கு
பிரம் அமைத்தோனி
பல கையினி சமநிலை வங்ஞம்
பரிதாயிக்குமி ராஞ் மத்தென்- என்றும்
பாவியிலும் கொடுக்குமயிலை!!

கொடு கூம்பு கொண்ட வாக்கீன் ரொகுகுமை பல ரெய்து கொண்டும் பாவமினு சுதீத்திரம் தொன்- ஏன்றுக்குத்து பரிசுதிப்பாரி உலகிதிலை,
கிசர் தகிர்த்துக் கொண்ட அமைத்தினை கிளியும் ராம் அவட்சியும் ரெய்யாபுனா!!

- பாஜானி.

கொப்ஸ்ப்ளை.

"சுதீவி" தித்தீ 1 னி "கிளார்க்களின் சுதீத்தினக்கு" என்ற பகுதியில் கேட்கப்பட்டிருந்த 10 கோர்விகளுக்கு எவ்வளவு சுவியான பதை கொடுத்துத் தொட்டிவிட்டதையிட்டு, சுதீவி மிகவும் கவனிய. கைத்திடது. இப்பொட்டடியில் மகிழ்ச்சிடுத்து கூந்தால்கொடுத்துத் தீஞானிலும் நன்கிகை என்று உட்கூக்குட்கூக்கு, அத்தும் சுதீவி சுவியான விடைகளை விட்டுத்தீட்டியது.

1. ராஸூம்பு.

2. கொப்ஸ்ப்ளைக்காகன்.

3. கிருவன்றுவர்.

4. பிளைட்டா.

5. சுதீவியன்.

6. ஆந்திரவெர்.

7. ஆசியா.

8. 1966, சோலாலம்பூர்.

9. யபிபான்.

10. திடுமதி டீக்மாலை.

- பாஷ்டாராநாய்க்கா.



"CHANCHIVE", Tamilsk Dansk Venskabsforening,
Danmarks gade: 10, 7500 Holstebro, Danmark.